



ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය

අංක 11,091—1957 මාර්තු 14 වැනි බ්‍රහස්පතින්දා—14 3 1957

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙත වෙනම බැඳ නමා ගත හැකි වීම පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

පිට	පිට
ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දැන්වීම් —	ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් විකිණීම —
ප්‍රාථමික දැන්වීම්	බස්නාහිර පළාත
අවසාන නිශේශ	මධ්‍යම පළාත
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම —	දකුණු පළාත
බස්නාහිර පළාත	උතුරු පළාත
මධ්‍යම පළාත	නැගෙනහිර පළාත
දකුණු පළාත	වයඹ පළාත
උතුරු පළාත	උතුරු මැද පළාත
නැගෙනහිර පළාත	ඌව පළාත
වයඹ පළාත	සබරගමු පළාත
උතුරු මැද පළාත	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්
ඌව පළාත	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම්
සබරගමු පළාත	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්
385	ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්
	ඉඩම් හිමි ගැමි ක්‍රමය යටතේ ඉඩම් දීම
	386
	394
	395
	—

ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම

සබරගමු පළාත

රත්නපුර 60 — රත්නපුර දිසාවේ ඒජන්ත උත්තරාන්සේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට 1957 අප්‍රේල් 25 වැනි දින වූ බ්‍රහස්පතින්දා පෙරවරු 10 30 ට රත්නපුර කවචරියේදී වෙන්දේසිකර විකුණනට නොහොත් වෙන අන්දමකින් කීන්දුකරනට යෙදෙනවා ඇත

රත්නපුර දිසාවේ කඩවත මැද ප්‍රාදේශීය නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ පිහිටා තිබෙන බිම් කැබලි 1 ක්

මුල් සිතියමේ නොමමරය ඇෆ් වී පී 288 ගම—ඇල්ලපොල

බිම	අයිතිකරු	කොට්ඨාසය	ප්‍රමාණය	අක්කරයක
කැබලිලේ නොමමරය	ඉඩමේ නම	කියවීමට අයුතු නම	කොට්ඨාසයේ ඉඩමක්ද යන වග	තක්සේරු මිල
301N	බෝගහමුලහේන	බළන්ගොඩ, හොරකනු වල, බෙත්තාරාමයේ පාලක විහාරාධිපති තැන	—	රු 75 0
			ලපලු සහ පතන	1 0 37

ටී කේ ආර් අසරප්පා,
ඉඩම් කොමසාරිස් වෙනුවට

ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ පාන හේවාහැට කොසාගයේ නුගලියද්ද ගමෙහි පිහිටි කොට්ඨාශයේ නොහොත් බෝලේගෙදරයේ න නමැති ඉඩමෙන් ප්‍රමාණයෙන් අක කර 2ක් පමණ වූ මෙහි පහත මායිම් සඳහන් ඉඩම් කැබලි දෙක, ඊට මායිම් —

(1) උතුරට බබලිම් එච් ඇම් හීන් බණ්ඩා සහ අනිකුත් අය විසින් අයිතිවාසිකම් කියනු ලබන අස්වැද දුමේවන න නමැති ඉඩම, නැගෙනහිරට ගම්සහා පාර දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

(2) උතුරට අල්පුහාම් විසින් අයිතිවාසිකම් කියනු ලබන මහඋඩ කුඹුර (වනාන්ත) නමැති ඉඩම, නැගෙනහිරට රත්තේ ඇල, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, බස්නාහිරට ගම්සහා පාර

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඊ 405/ඇල් බී 4964

1957 පෙබරවාරි 22 වැනි දින

කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපලාන කොසාගයේ ගලන වසමේ යටිපිහැට් ගල ගමෙහි පිහිටි ඕර්වෙල්වත්තේ ස්ටෝනිහරස්ව කොටසෙන් අස්කර 100 පමණ වූ ඉඩම් කැබලි උට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට ගලනවත්ත (පී පී 5,157) සහ අටබාහේ වන නමැති ඉඩම (පී පී 4,067), දකුණට ගලනවත්තේ මොරගල නොහොත් ලෙස්පයාර් නමැති ඉඩම, බස්නාහිරට මහවැලිගම

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

මගේ අංකය ඇල් බී 4890 ජේ/55 ඇල් 501 (වීඊ)

1957 පෙබරවාරි 7 වැනි දින

කොළඹ

අංකය ඇල් ඒ/ඒ 16

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම්

සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ශාඵ දිස්ත්‍රික්කයේ ගබබඩ පත්තුවේ ඇත්තදුර ගම් මුලාදැනි වසමට අයිති නනබද්දෙගම නමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම් වලින් දක්වෙන දිවිතුර වතුයායට අයිති "මීරිස්වත්ත" නමැති ඉඩමෙන් අස්කර (2) දෙකක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති කොටසක් —

උතුරට අඵපට්ටලේවත්ත එහෙබහවත්ත සහ කන්දෙඅද්දර වත්ත,

නැගෙනහිරට යක්කවුව සිට තල්ගස්වල දක්වා ඇති ප්‍රසිඬ මහපාර සහ එම ඉඩමේ ඉතිරි කොටස,

දකුණට දෙලගහවත්ත සහ එම ඉඩමේ ඉතිරි කොටස,

බස්නාහිරට තනබද්දෙගම සිට අගලිය දක්වා ඇති පාර

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඊ 345

1957 පෙබරවාරි 12 වැනි දින

කොළඹ

අංකය ඇල් ඒ/සී 94

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ශාඵ දිස්ත්‍රික්කයේ කඩවත් සතර තුල ගොඩකන්ද ගමේ පිහිටි පහත සඳහන් මායිම්වලින් දක්වෙන අ 4 රු 0, ප 23 25ක පමණ ප්‍රමාණය ඇති ක්ලෝයාර්ස් ග්ලෝන්" නමැති ඉඩම —

උතුරට අක්කරගොඩගෙවත්ත නමැති ඉඩම,

නැගෙනහිරට කුරුපිටියෙවත්ත සහ කලවිටිගොඩැල් ල (පොල්වලින් යුත්) නමැති ඉඩම,

දකුණට හිරිඹුදේ-කරුපිටිය පාර,

බස්නාහිරට වතුගලවත්ත, වල්පොලගෙවත්ත නමැති ඉඩම් සහ ශාස්වත් හිල්" සිට ඇති පුද්ගලික පාර

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඇල් 416

1957 පෙබරවාරි 20 වැනි දින

කොළඹ

අංකය ජේ 56 ඇල් ජී 413—ඇල් බී 2293

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ (5) වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ දෙතිපිටිය නමැති ගමෙහි පිහිටි මුත්තොටුවත්ත යන ඉඩමෙන් අඩි 70ක් සහ අඩි 35ක පමණ බිම් කොටසක්, ඊට මායිම් —

උතුරට නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට වැලිගම සිට තෙලෙස්පට්ටලට යන පාර

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 පෙබරවාරි 6 වැනි දින,

කොළඹ

අංකය ඇම් ඒ/ඒ සී 3286/55

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

මහජන කටයුත්තක් උවමනා වී තිබෙන පහත සඳහන් ඉඩම් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි කොටස (1) වෙනි උප කොටස ප්‍රකාර රජය මගින් ලබාගන්නට අදහස් කරන බව මෙයින් දන්වා සිටිමි

ලබාගැනීමට අදහස් කරන ඉඩම්වල විස්තර —

සුරම්භ සැලැස්ම ඒ 4,091—බම්බලපිටිය, කොට්ඨාශය අංක 28 භූමිලාභ වටුම, පිහිටීම බස්නාහිර පළාත, කොළඹ දිස්ත්‍රික් කය—කොළඹ නාගරික සීමාව තුළ

කැබැල්ල 1

ඉඩමේ නම බම්බලපිටිය පාරේ තක්සේරු අංක 76, 78 සහ 80 දරණ ඉඩම්වල කොටස්, හේන් පාරේ අංක 2, 4, 8, 10 සහ 12 දරණ ඉඩම් සහ හේන් පාරේ අංක 14 දරණ ඉඩමේ කොටසකි, විස්තරය උප සෙවිලි ගලෙන් බැඳී කඩයක්, උප සෙවිලි ගලෙන් බැඳී කුඩා ගෙවල් 4ක්, උප සෙවිලි ගලෙන් බැඳී වැසිකිළියක්, ගලෙන් බැඳී තාප්පයක කොටසක්, අවුරුදු 5ක පැපොල් ගස් 3ක් සහ කෙසෙල් පඳුරු 19ක් ඇති වත්ත, අයිතිකම් කියත්තෝ කොළඹ මණ්ඩලයේ බාර්ට්ලි පාරේ අංක 253 වෛ ඇස් ඒ ජේම්ස් පෙරේරා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 18 50

කැබැල්ල 2

ඉඩමේ නම හේන් පාරේ තක්සේරු අංක 14 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය හුලං කපොල්ලක් ඇති (වගාවක් නැති) වත්තක කොටසක් අයිතිකම් කියත්තා රජය ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 64

එකතුව අ 0, රු 0, ප 20 14

ඉහත සඳහන් ඉඩම් පිළිබඳ අයිතිවාසිකම් කියා සිටින සියළුදෙනා විසින් 1957 අප්‍රේල් 30 වැනි දින පස් වරු 2 30ට කොළඹ නාගරික කායබලයේ දී පුද්ගලිකව හෝ ලියවිල්ලකින් බලය දෙනු ලැබූ කියෝපනයකගෙන් මාසයෙන් හෝ මා ඉදිරිපිට පෙනී සිටිය යුතුය

හවද අයිතිවාසිකම්වල සහායම ඉහත සඳහන් ඉඩම් ලබාගැනීමේදී ඔවුන්ට අය විය යුතු මුදල් පිළිබඳ විස්තර අය විය යුතු මුදල් ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳූ විස්තර ඇතුළත් පිටපත් දෙකක ලියවිල්ලකින් 1957 අප්‍රේල් 25 වැනි දින හෝ ඊට ප්‍රථම මා වෙත දැනුම්දිය යුතුය

බඩලිවි ගොපල්ලව,
නාගරික කොමසාරිස් සහ ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීන්,
1957 මාර්තු 5 වැනි දින
නාගරික කොමසාරිස් තැනගේ කායබලය,
නගර ශාඛාව, කොළඹ

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර —

මුල් ජ්ලානෝ නො ඒ 4,032, ගම්—බෙල්ලන්තර සහ බොරැස් ගමුව

කැබැල්ල 1

ඉඩමේ නම කනුකැටිය, විස්තරය අවුරුදු 10ක අඹ ගහක් සහ පොල් ගහක් ඇති ඕවිට, අයිතිකම් කියත්තෝ ඕමන්තගේ ජෝන් පෙරේරා සහ ඕමන්තගේ විල්ප්‍රඩ් පෙරේරා, බෙල්ලන්තර, බොරැස් ගමුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 5

කැබැල්ල 2

ඉඩමේ නම දුවගේ කනුකැටියේ කුඹුර, විස්තරය කුඹුර, අයිතිකම් කියත්තා කෝරළේ දෙත් ජෝන් ආනස් අප්පුහාමි බෙල්ලන්තර, බොරැස් ගමුව, ප්‍රමාණය අ 0, රු 1, ප 1 5

කැබැල්ල 3

ඉඩමේ නම දුවගේ කනුකැටියේ කුඹුර, විස්තරය කුඹුර, අයිතිකම් කියත්තා ඉපුප්පේ හේමස් නේනා මහත්මිය, හිල් විදිය, දෙහිවල, ඕ බේවිඩ් පෙරේරා, ඕ සේ දිරිස් පෙරේරා, ඕ එඩ්වඩ් පෙරේරා සහ ඇම් ඩී හෙලෝනාහාමි, බෙල්ලන්තර, බොරැස් ගමුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 3 5

කැබැල්ල 4

ඉඩමේ නම දුවගේ කනුකැටියේ කුඹුර, විස්තරය කුඹුර, අයිතිකම් කියත්තා රජය සතු ඉඩම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1

කැබැල්ල 5

ඉඩමේ නම හිත්තදවල බිරුම, විස්තරය කුඹුර, අයිතිකම් කියත්තෝ එඩ්වින් මංවනායක සහ පොඩ් සිංහෝ මංවනායක, දෙදෙනාම ගංගොඩවිල නුගේගොඩ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 1 9

කැබැල්ල 6

ඉඩමේ නම හිත්තදවල බිරුම, විස්තරය කුඹුර, අයිතිකම් කියත්තා වහල තත්ත්වයේ ජේම්ස් පෙරේරා, දේවැල්ලුල්ල, බොරැස් ගමුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 6

කැබැල්ල 7

ඉඩමේ නම හිත්තදවල බිරුම විස්තරය කුඹුර, අයිතිකම් කියත්තෝ ජයසුන්දර මුදියන්සේලාගේ දෙත් ජේම්ස් ජයසුන්දර මුදියන්සේලාගේ දෙත් හේන්දිරික් සහ ජයසුන්දර මුදියන්සේලාගේ දෙත් ලුවිස්, ලෝක් පාර, බොරැස් ගමුව, ප්‍රමාණය අ 0, රු 0 ප 2 3 3

කැබැල්ල 8

ඉඩමේ නම දෙල්ගහකුඹුර, විස්තරය කුඹුර, අයිතිකම් කියත්තා පූජ්‍ය නායක ඩී ඩම්මලෝක සාර්වර, නීලම්මහර, උබරැස් ගමුව ප්‍රමාණය අ 0, රු 1, ප 1 6 5

කැබැල්ල 9

ඉඩමේ නම සියබලගහවත්ත, විස්තරය කැලය, අයිතිකම් කියත්තා ඒ වි ස්ටේම් මහතා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1

එකතුව අ 1, රු 1, ප 7 2

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලු දෙනාම තම තමන්ගේ හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1957 අප්‍රේල් 30 වැනි දින පෙරවරු 9 30ට කොළඹ කවිචේරියේ දී මා සම්මුඛ විය යුතුයි

හවද 1957 අප්‍රේල් 23 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායම එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන දී මුදල හා ඒ මුදල ගණන බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඇන් ඩී ඇම් සෙනෙවිරත්න,
අතිරේක උප ඒජන්ත

අංකය කීව් ඩී 207/ඒ ඩී/ජේ 50 ඇල් ජී 126
1957 මාර්තු 9 වැනි දින
කවචේරිය කොළඹ

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානහේවාගැට සහ මහනුවර කොට්ඨාශයේ ගහවට කෝරළේ උඩපේරාදෙණියේ පිහිටි ස්ට්‍රීට් වත්තෝන් පාර්වස් 14 6ක් වූ මුල් ජ්ලානෝ නො ඒ 2,395 ලොට් නො 4, 5 සහ 6 වශයෙන් හැඳින්වෙන කොටස් තුන.

අයිතිවාසිකම් කියත්තෝ මහනුවර, ස්ට්‍රීට් වත්තෝන් පදිංචි එච් ඒ සිරිසේන මහතා

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 2 වැනි දින පෙරවරු 11 30 මහනුවර කවචේරියේ දී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 අප්‍රේල් 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි තවද එකී ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියළුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ටී පී එ පෙරේරා
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1957 මාර්තු 4 වැනි දින
කට්ටේරිය මහනුවර

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොට්ඨාශයේ අබ්ගමුව කෝරළේ සමර්විල් ගමේ පිහිටි කාසල් පී වත්තෙන් කොටසක් වූ මුල් ජලාන් නො 2,404 ලොච් නො 1 වශයෙන් හැඳින්වෙන අක්කර 1, රූ.ඩි 3 පර්චස් 21.2ක් වූ ඉඩම කොටස

අයිතිවාසිකම් කියන්නේ කොළඹ 3 අයිස්ලන්ඩ් ගොඩනැගිල්ලේ නො 49/17 සීමාසහිත එච් බිබ්ලිම් අමරසූරිය වතු කොමිෂනරිය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවීම් බලය ලත් අයවලුන් හෝ 1957 අප්‍රේල් 29 වැනි දින පෙරවරු 10 ට මහනුවර කවිචේරියේ දී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1957 අප්‍රේල් 22 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි තවද එ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කරගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියළුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ටී පී එ පෙරේරා
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1957 මාර්තු 9 වැනි දින
කට්ටේරිය, මහනුවර

මගේ අංකය 3/40/47

ආණ්ඩුවේ කටයුත්තකට—එනම්, නාලන්දා ඔය ජලාශ ව්‍යාපාරය පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වෙනි ක්‍රමෝච්ඡේදයේ කර තිබෙන පංචාස්ථවල ප්‍රකාරයට කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමති තුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම් —

අවසාන ගම් සිතියම් අංක 83 අතිරේක අංක 2 ගම—පොරොක්කරගම

කැබැල්ල 545

ඉඩමේ නම කොට්ටේරියකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා වහකෝට්ටේ ඇලමල්පොත ගුරුන් නැගේලාගෙදර රූප මරික්කාර්, ප්‍රමාණය අ 1 රූ 0, ප 34

කැබැල්ල 546

ඉඩමේ නම කොට්ටේරියකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ කිරිඹරුවේ රනසිංහ ආරච්චිගේ මැ.පර්ඩි රත්සිංහ, අකුරම්බොඩ කිරිඹරුවේ පහලගෙදර කපු බණ්ඩා ද අයිති කම් කියයි, ප්‍රමාණය අ 0, රූ 1, ප 26

කැබැල්ල 547

ඉඩමේ නම පතික්කයකුඹුර, විස්තරය මඩකුඹුර සහ අවුරුදු 20ක් වූ උණ පදුරක් ඇති අත්හැපි තිබෙන කුඹුර, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර බණ්ඩාරාල අබේසිංහ, ප්‍රමාණය අ 2, රූ 0, ප 20 (මඩකුඹුර අ 1, රූ 3, ප 8, අත්හැපි තිබෙන කුඹුර, අ 0, රූ 1, ප 12)

කැබැල්ල 548

ඉඩමේ නම මරක්කලපල්ලියේකුඹුර, විස්තරය මඩකුඹුර සහ අවුරුදු 10ක් වූ උණ පදුරක් ඇති මුඩු බිම, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර මැණික්රූල අබේසිංහ, ප්‍රමාණය අ 0, රූ 2, ප 0 (මඩකුඹුර අ 0, රූ 1, ප 18, මුඩු බිම අ 0, රූ 0, ප 22)

කැබැල්ල 549

ඉඩමේ නම මරක්කලපල්ලියේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර තෙත්තිකුමාරගේ අප්පුහාමි සහ අකුරම්බොඩ කිරිඹරුවේ රනමුක්ක ආරච්චිල්ලාගේ උක්කුරුල, ප්‍රමාණය අ 0, රූ 1, ප 30

කැබැල්ල 550

ඉඩමේ නම මරක්කලපල්ලියේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ කිරිඹරුවේ මහආරච්චිල්ලාගෙදර පොසිහාමි, ප්‍රමාණය අ 0, රූ 2, ප 6

කැබැල්ල 551

ඉඩමේ නම මරක්කලපල්ලියේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර මැණික්රූල අබේසිංහ සහ පිහිල්ලේගෙදර අප්පුහාමි, ප්‍රමාණය අ 0, රූ 1, ප 20

කැබැල්ල 552

ඉඩමේ නම මරක්කලපල්ලියේකුඹුර, විස්තරය අවුරුදු 15ක් වූ උණ පදුරක් ඇති මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ කිරිඹරුවේ පහලගෙදර ගුරුහාමි, ප්‍රමාණය අ 0 රූ 1, ප 13

කැබැල්ල 553

ඉඩමේ නම මරක්කලපල්ලියේකුඹුර, විස්තරය මඩකුඹුර සහ කමත, අයිතිකම් කියන්නා, පිහිල්ලේගෙදර තෙත්තිකුමාරගේ අප්පුහාමි, අකුරම්බොඩ කිරිඹරුවේ පහලගෙදර කපු බණ්ඩා ද අයිති වාසිකම් කියයි, ප්‍රමාණය අ 0, රූ 2, ප 18 (මඩකුඹුර අ 0, රූ 2, ප 2 කමත අ 0, රූ 0, ප 16)

කැබැල්ල 554

ඉඩමේ නම ඔයදෙකේකුඹුරේගොඩැල්ල සහ ඔයදෙකේ කුඹුර, විස්තරය මුඩු බිම සහ මඩකුඹුර, අයිතිකම් කියන්නා වහකෝට්ටේ ඇලමල්පොත ගුරුන් නැගේලාගෙදර මුත්තාලිය, ප්‍රමාණය අ 0 රූ 2, ප 28 (මුඩු බිම අ 0, රූ 1, ප 26, මඩකුඹුර අ 0 රූ 1, ප 2)

කැබැල්ල 555

ඉඩමේ නම ඔයදෙකේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා කයිකරගෙදර උක්කුරුල කයිකාරගෙදර කපු මැණිකා, කයිකාරගෙදර පිහිටිමැණිකා සහ කයිකාරගෙදර ජයතුරුල ප්‍රමාණය අ 0, රූ 0, ප 22

කැබැල්ල 556

ඉඩමේ නම ඔයදෙකේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා වහකෝට්ටේ හෙවනවල හැවනවල විදානලාගෙදර මම්මපු තම්බි, ප්‍රමාණය අ 0, රූ 1, ප 17

කැබැල්ල 557

ඉඩමේ නම ඔයදෙකේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා වහකෝට්ටේ ඇලමල්පොත ගුරුන් නැගේලාගෙදර රූප මරික්කාර්, ප්‍රමාණය අ 0, රූ 3, ප 9

කැබැල්ල 558

ඉඩමේ නම ඔයදෙකේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා වහකෝට්ටේ හැවනවෙල ගුරුන් නැගේලාගෙදර උදුමල් ලෙබ්බේ, ප්‍රමාණය අ 0, රූ 1, ප 23

කැබැල්ල 559

ඉඩමේ නම ඔයදෙකේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා කහවත්තේගෙදර උක්කු බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රූ 1, ප 30

කැබැල්ල 560

ඉඩමේ නම ඔයදෙකේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා වහකෝට්ටේ ඇලමල්පොත ගුරුන් නැගේලාගෙදර රූප මරික්කාර්, ප්‍රමාණය අ 0, රූ 1, ප 10

කැබැල්ල 561

ඉඩමේ නම මයදෙකේගොඩැල්ල, විස්තරය මුඩු බිම, අයිතිකම් කියන්නෝ වහකෝවිටේ ඇලමල්පොන ගුරුන්තැණේලාගෙදර රාජ මරික්කාර් වහකෝවිටේ හැවන්වල ගුරුන්තැණේලාගෙදර කපුරු ලෙබ්බේ සහ කහවත්තේගෙදර උක්කුබණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 0 ප 17

කැබැල්ල 562

ඉඩමේ නම මයදෙකේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා වහකෝවිටේ හැවන්වල ගුරුන්තැණේලාගෙදර කපුරු ලෙබ්බේ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 36

කැබැල්ල 563

ඉඩමේ නම වදුරැස්සේවත්ත හෙවත් මයදෙකේකුඹුරේවත්ත, විස්තරය අවුරුදු 50ක් වූ පොල්ගස් 10ක්ද අවුරුදු 50ක් වූ කොස්ගස් 1ක්ද අවුරුදු 40ක් වූ මීගස් 1ක්ද ඇති වත්ත අයිතිකම් කියන්නා පහළගෙදර පුංචිරාල සහ පිහිල්ලේගෙදර නොත්තිකුමාරගේ අප්පුහාමි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 18

කැබැල්ල 564

ඉඩමේ නම වදුරැස්සේවත්ත සහ වදුරැස්සේලන්ද, විස්තරය අවුරුදු 40ක් වූ පොල්ගස් 2ක්ද කොස්ගස් 2ක්ද ඇති වත්ත සහ මුඩු බිම, අයිතිකම් කියන්නා පාලවත්තේගෙදර සිංහිරිමැණිකා, ප්‍රමාණය අ 0, රු 1, ප 10 (වත්ත අ 0, රු 0, ප 20, මුඩු බිම අ 0, රු 0, ප 30)

කැබැල්ල 565

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා වි පී එච් අප්පුහාමි, වෙළෙන්දා, මාතලේ, ප්‍රමාණය අ 0, රු 0 ප 32

කැබැල්ල 566

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ කිරිමරුවේ පහළගෙදර කපු බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 1, ප 0

කැබැල්ල 568

ඉඩමේ නම පලලියේහේන, විස්තරය ඊන, අයිතිකම් කියන්නෝ තෙල්දෙනියේ ඇල්ලේපොලගෙදර බණ්ඩා, පිහිල්ලේ ගෙදර නොත්තිකුමාරගේ අප්පුහාමිද අයිතිකම් කියයි, ප්‍රමාණය අ 1, රු 1, ප 1

කැබැල්ල 569

ඉඩමේ නම පල්ලියේහේන, විස්තරය හේන, අයිතිකම් කියන්නෝ තෙල්දෙනියේ ඇල්ලේපොලගෙදර බණ්ඩා, පිහිල්ලේ ගෙදර නොත්තිකුමාරගේ අප්පුහාමිද අයිතිකම් කියයි, ප්‍රමාණය අ 0 රු 0, ප 20

කැබැල්ල 570

ඉඩමේ නම වදුරැස්සේලන්ද, විස්තරය (වගා නොකළ) වත්ත කින් කොටසක්, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර නොත්ති කුමාරගේ අප්පුහාමි, ප්‍රමාණය අ 0 රු 0, ප 26

කැබැල්ල 571

ඉඩමේ නම වදුරැස්සේලන්ද, විස්තරය අවුරුදු 2-12 දක්වා වූ කොට්ටගස් 9ක්ද අවුරුදු 10ක් වූ අඹගස් 1ක්ද අවුරුදු 10ක් වූ දෙති ගස් 5ක්ද අවුරුදු 10ක් වූ දෙබමගස් 2ක්ද අවුරුදු 5ක් වූ මුරුන්තා ගස් 2ක්ද ඇති වත්ත, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර අනන්තිකුමාරගේ අප්පුහාමි, ප්‍රමාණය අ 1, රු 0, ප 24

කැබැල්ල 572

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ කිරිමරුවේ පහළගෙදර කපු බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 2, ප 27

කැබැල්ල 573

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර හත්තිලකානෝනා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 32

කැබැල්ල 574

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ කිරිමරුවේ පහළගෙදර ගුරුහාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 29

කැබැල්ල 575

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ කිරිමරුවේ මාරාගහවත්තේගෙදර මුදියන්සේ, ප්‍රමාණය අ 0, රු 1 ප 14

කැබැල්ල 576

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා ගුරුවාවත්තේගෙදර මුදලිහාමි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 14

කැබැල්ල 577

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා වහකෝවිටේ ඇලමල්පොන ගුරුන්තැණේලාගෙදර මුත්තලිඹු, ප්‍රමාණය අ 0, රු 0, ප 30

කැබැල්ල 578

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පොරෝකාරගම පන්සලේ ප්‍රධාන භාරකරු වන ඇන් සිලර්තන තෙරණුවෝ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 25

කැබැල්ල 579

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා වි පී එච් අප්පුහාමි, වෙළෙන්දා, මාතලේ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 24

කැබැල්ල 580

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා ගුරුවාවත්තේගෙදර පුංචිරාල, ප්‍රමාණය අ 0, රු 2, ප 12

කැබැල්ල 581

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා රාමුක්කු ආරච්චිලාගේ උක්කුඅම්මා, ප්‍රමාණය අ 0, රු 1, ප 4

කැබැල්ල 582

ඉඩමේ නම වදුරැස්සේවෙල; විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ කිරිමරුවේ මාරාගහවත්තේගෙදර මුදියන්සේ, ප්‍රමාණය අ 0, රු 0 ප 29

කැබැල්ල 583

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ රනමුක්කු ආරච්චිලාගේ සිංහිරි අම්මා සහ රනමුක්කු ආරච්චිලාගේ කරුණාරත්න, ප්‍රමාණය අ 0, රු 1, ප 9

කැබැල්ල 584

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා මාතලේ නො 143නේ ත්‍රිකුණාමල විදියේ විරසිංහ පතිරනගේ හොන්දිරික් අප්පුහාමි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 5

කැබැල්ල 585

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර සහ මුඩු බිම, අයිතිකම් කියන්නා ගුරුවාවත්තේගෙදර මුදලිහාමි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 0 (මඩකුඹුර අ 0, රු 0, ප 34, මුඩු බිම අ 0, රු 0, ප 6)

කැබැල්ල 586

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර සහ මුඩු බිම, අයිතිකම් කියන්නා අගලවත්තේගෙදර කුඩාරාල, ප්‍රමාණය අ 0, රු 1, ප 6 (මඩකුඹුර අ 0, රු 0, ප 36, මුඩු බිම අ 0, රු 0, ප 10)

කැබැල්ල 587

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ අකුරම්බොඩ කිරිමරුවේ කරුණාගෙදර මැණික්රාල, ලීනියකුමාරගේ අප්පුහාමි ලීනියකුමාරගේ කපු මැණිකා සහ ලීනියකුමාරගේ පුංචිරාල, ප්‍රමාණය අ 0, රු 2, ප 2

කැබැල්ල 588

ඉඩමේ නම වදුරැස්සේලන්ද, විස්තරය අවුරුදු 5ක් වූ කෙසෙල් පදුරුද අවුරුදු 50ක් වූ මීගස් 1ක්ද අවුරුදු 5ක් වූ කොට්ටගස් 2ක්ද අවුරුදු 15ක් වූ ගන්සුරියගස් 2ක්ද අවුරුදු 5ක් වූ ලුහුම්දෙල්ලගස් 2ක්ද ඇති වත්ත, අයිතිකම් කියන්නා පහළගෙදර පුංචිරාල, ප්‍රමාණය අ 0, රු 1, ප 24

කැබැල්ල 589

ඉඩමේ නම ' වදුරැස්සේලන්ද සහ වදුරැස්සේවෙල, විස්තරය අවුරුදු 30ක් වූ සියඹලාගස් 1ක්ද අවුරුදු 30ක් වූ කොස්ගස් 1ක්ද අවුරුදු 12ක් වූ කොස්ගස් 3ක්ද ඇති වගා නොකර (අත්හැර තිබෙන) වත්ත සහ මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ කිරිමරුවේ පහළගෙදර කපු බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 2, ප 26 (වත්ත අත් හැර තිබෙන අ 0, රු 0 ප 30, මඩකුඹුර අ 0, රු 1, ප 36)

කැබලි 591

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර සහ මුඩු බිම අයිතිකම් කියන්නේ පහලගෙදර ගුරුහාමි සහ පහලගෙදර උක්කු මැණික, කිරිඹරුව, අකුරම්බොඩ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 12 (මඩකුඹුර අ 0, රු 2, ප 6, මුඩු බිම අ 0, රු 0, ප 6)

කැබලි 592

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර සහ කමත, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර පුංචිඋල, ප්‍රමාණය අ 0, රු 1, ප 29 (මඩකුඹුර අ 0, රු 1, ප 18, කමත අ 0, රු 0, ප 11)

කැබලි 593

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය අවුරුදු 10ක් වූ පුවක්ගස් 7ක් ඇති මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අගලවත්තේගෙදර කුඩා රුල, ප්‍රමාණය අ 0, රු 2, ප 13

කැබලි 594

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය අවුරුදු 5ක් වූ කොස්ගස් 1ක් ඇති වගා නොකර (අත්හැර ඇති) වත්ත, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ කිරිඹරුවේ පහලගෙදර කලු බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 19

කැබලි 595

ඉඩමේ නම වදුරැස්සේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා මාතලේ ත්‍රිකුණාමල විදියේ නො 143හි විරසිංහ ඡනිතගේ හොන්දිරික් අප්පුසාමි, ප්‍රමාණය අ 0, රු 2, ප 22

කැබලි 596

ඉඩමේ නම නිකකොටමුල්ලවත්ත, විස්තරය අවුරුදු 12ක් වූ කොස්ගස් 2ක් ඇති වත්ත, අයිතිකම් කියන්නේ අලුත්ගෙදර ඕන හාමි, අලුත්ගෙදර ඇලිස්නෝනා අලුත්ගෙදර පුංචිඅම්මා, අලුත්ගෙදර සිංහිරිඅම්මා, අලුත්ගෙදර පුංචිනෝනා සහ අලුත්ගෙදර පිකිරි මැණිකා ප්‍රමාණය අ 0 රු 0 ප 32

එකතුව අ 23, රු 0, ප 9

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කලාපනාච නිබෙත බව පොදු ජනයාට දැන ගැනීම සඳහා සහ වැනි වගන්තියේ ඕනෑ කර තිබෙන ඡැටියට මෙයින් දැනුම් දෙමි

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑම දෙනම තමන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරන අය 1957 අප්‍රේල් 9 වැනි දින පෙරවරු 8 ට ඇමි පි මනත්වත්ත රජයේ පාසැලේ දී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොඩි අත්දමේ අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි විභාගයේ දී ඔප්පු තීරප පුද ඉදිරිපත් කළ යුතුයි

ඒ රත්නම්,
ආණ්ඩුවේ ඒජන්ත තැන

1957 මාර්තු 8 වැනි දින
කම්පේරිය, මාතලේ

මගේ අංකය 3/40/47

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්—නාලන්ද, මය ජලාශ ව්‍යාපාරය පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියා කරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" 1 සේවෙති කාණ්ඩයේ කර තිබෙන පංඨාප්තුවල ප්‍රකාරයට කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම්—

අවසාන ගම් සීතියමේ අංක 83—අතිරේක නො 2 ගම—පොරොක්කරගම

කැබලි 492

ඉඩමේ නම අලුගහකොටුවේවෙල, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නේ පහලගෙදර ගුරුහාමි සහ පහලගෙදර උක්කුමැනිකා, කිරිඹරුව අකුරම්බොඩ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 8

කැබලි 493

ඉඩමේ නම අලුගහකොටුවේවත්ත සහ අලුගහකොටුවේවෙල, විස්තරය අවුරුදු 40ක් වූ පොල්ගස් 1ක් ඇති මුඩු බිම සහ මඩකුඹුර, අයිතිකම් කියන්නේ බදුල්ලගහමුල වත්තේගෙදර ගුරුහාමි, බදුල්ලගහමුල වත්තේගෙදර රත්හාමි, බදුල්ලගහමුල වත්තේගෙදර සිංහිරිඅම්මා, බදුල්ලගහමුල වත්තේගෙදර පිකිරිමැනිකා, පහලගෙදර ගුරුහාමි සහ පහලගෙදර උක්කුමැනිකා, කිරිඹරුව අකුරම්බොඩ; ප්‍රමාණය අ 0 රු 2, ප 27 (මුඩුබිම අ 0 රු 1, ප 20 මඩකුඹුර අ 0 රු 1, ප 7)

කැබලි 494

ඉඩමේ නම අලුගහකොටුවේවත්ත සහ අලුගහකොටුවේකුඹුර, විස්තරය අවුරුදු 15ක් වූ කොට්ටගස් 72ක්ද අවුරුදු 15ක් වූ කොස්ගස් 12ක්ද, අවුරුදු 5ක් වූ පොල්ගස් 6ක්ද අවුරුදු 10ක් වූ පුවක්ගස් 2ක්ද අවුරුදු 10ක් වූ දෙහිගස් 2ක්ද ඇති වත්ත සහ මඩකුඹුර, අයිතිකම් කියන්නා වහකෝට්ටේ අලුත්ගම උදුමල්ලේබිඳලාගෙදර අබිදුල්ල රහිමත්, ප්‍රමාණය අ 1, රු 3, ප 12 (වත්ත අ 1 රු 1, ප 1, මඩකුඹුර අ 0, රු 2, ප 11)

කැබලි 495

ඉඩමේ නම අලුගහකොටුවේවෙල, විස්තරය මඩකුඹුර; අයිතිකම් කියන්නා මහආරච්චිලලාගෙදර මැතික්චනනා, කිරිඹරුව, අකුරම්බොඩ, ප්‍රමාණය අ 0 රු 1, ප 16

කැබලි 496

ඉඩමේ නම අලුගහකොටුවේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා මහආරච්චිලලාගෙදර පිකිරිමැනිකා, ප්‍රමාණය අ 0, රු 1, ප 12

කැබලි 498

ඉඩමේ නම එගොඩවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා ඩී ඒ බබ්ලිච් විරකෝන්, ගොලභත්වත්ත, පලාපත්වෙල ප්‍රමාණය අ 0, රු 3, ප 30

කැබලි 499

ඉඩමේ නම එගොඩවත්ත, විස්තරය අවුරුදු 10ක් වූ කොට්ට ගස් 16ක් ඇති වත්ත, අයිතිකම් කියන්නේ බදුල්ලගහමුල වත්තේගෙදර ගුරුහාමි, බදුල්ලගහමුලවත්තේගෙදර රත්හාමි, බදුල්ලගහමුලවත්තේගෙදර සිංහිරිඅම්මා සහ බදුල්ලගහමුලවත්තේගෙදර පිකිරිමැනිකා, ප්‍රමාණය අ 0, රු 2, ප 32

කැබලි 500

ඉඩමේ නම එගොඩවෙලපිල්ලාව සහ එගොඩවෙල, විස්තරය අවුරුදු 4ක් වූ කොස්ගස් 2ක්ද, කොට්ට ගස් 2ක්ද, ලුනුමිදල්ල ගස් 4ක්ද ඇති වත්ත සහ මඩකුඹුර; අයිතිකම් කියන්නේ උඩගෙදර මුදියන්සේ, උඩගෙදර කීන්මැනිකා, උඩගෙදර බිසෝමැනිකා සහ උඩගෙදර පුංචිබත්ත, ප්‍රමාණය අ 1, රු 0, ප 1 (වත්ත අ 0, රු 2, ප 24; මඩකුඹුර අ 0, රු 1, ප 17)

කැබලි 501

ඉඩමේ නම එගොඩවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා දෙහිහිරිය වත්තේගෙදර මුතුබත්ත, ප්‍රමාණය අ 0 රු 1, ප 1

කැබලි 502

ඉඩමේ නම එගොඩවෙල විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා බුලුගහයාගේ පොඩිහාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 37

කැබලි 503

ඉඩමේ නම එගොඩවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පාලුවත්තේගෙදර සිංහිරි මැණිකා, ප්‍රමාණය අ 0, රු 0 ප 31

කැබලි 504

ඉඩමේ නම එගොඩවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා බුලුගහයාගේ පොඩිහාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 27

කැබලි 505

ඉඩමේ නම එගොඩවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නේ නැසිගිය එච් ඩී ගුණසේකර මහතාගේ අත්තිම කැමති පත්‍රයේ පරිදි, එච්, ඇමි ගුණසේකර, කැලණියේ ආණ්ඩුවේ ජ්‍යෙෂ්ඨ පාසැලෙහි ප්‍රධානාචාර්ය එච් ඇමි ගුණසේකර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 32

කැබලි 506

ඉඩමේ නම එගොඩවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නේ පහලගෙදර පුංචිඋල, ගුරුත්තැණේලාගෙදර පේසිලබ්දිත්, ගුරුත්තැණේලාගෙදර හම්මු, ඇලමල්පොත, වහකෝට්ටේ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 23

කැබලි 507

ඉඩමේ නම එගොඩවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා මාතලේ නාගොල්ල පාරේ ආස් ඇස් කනගසබෙයි; ප්‍රමාණය අ 0, රු 2, ප 7

කැබැල්ල 508

ඉඩමේ නම එහෙබවෙල; විස්තරය' මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ උණගහගෙදර හිංගිරිමැනිකා සහ ගල්වෙල, නඹබහන වත්තෝ, අලුත්ගෙදර සෙසියදු අහම්මදු, ප්‍රමාණය අ 0, රු 0 ප 30

කැබැල්ල 509

ඉඩමේ නම එහෙබවෙල පිල්ලුව, විස්තරය අවුරුදු 5ක් වූ ඉඩමේදී ල ගස් 1ක්ද, අවුරුදු 5ක් වූ කොටට ගස් 24ක්ද ඇති වත්ත, අයිතිකම් කියන්නෝ මාතලේ නාගොල්ල පාදේ ඇස් ඇස් කනගසබෙයි සහ බෝගහගෙදර ඒ ජෝන් රුද්දිගු, ප්‍රමාණය අ 0, රු 3, ප 13

කැබැල්ල 510

ඉඩමේ නම අලුපියයාව වත්ත, විස්තරය අවුරුදු 10ක් වූ කොටට ගස් 22ක් ඇති හේන, අයිතිකම් කියන්නෝ මාතලේ හුලංගමුව පාසැලේ පාසලාලාචාර්ය සී ඊ හුලංගමුව, ප්‍රමාණය අ 1, රු 3, ප 33

කැබැල්ල 511

ඉඩමේ නම කැන්දගොල්ලේ යාය, විස්තරය හේන, අයිතිකම් කියන්නෝ පිහිල්ලේගෙදර පුංචිරුල සහ පිහිල්ලේ ගෙදර අප්පුහම්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 16

කැබැල්ල 512

ඉඩමේ නම පිහිල්ලේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ මාතලේ පලාපත්වල හිටපු රවේමහත්මයා වන ඉඹුලන්දන්ඩ වලව්වේ ධම්කීර්ති සහ අකුරම්බොඩ කිරිමරුවේ හේනගෙදර රත්හම්, ප්‍රමාණය අ 0 රු 3, ප 11

කැබැල්ල 513

ඉඩමේ නම පිහිල්ලේකුඹුර, විස්තරය' මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ ගුරුන්කාගොලාගෙදර ජෙසිරිඞ්දිත් සහ ගුරුන්කාගෝ ලාගෙදර හම්මදු, ඇලමල්පොත, වහකෝව්වේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 36

කැබැල්ල 514

ඉඩමේ නම පිහිල්ලේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ උණගහගෙදර හිංගිරිමැනිකා සහ අලුත්ගෙදර සෙසියදු අහම්මදු, නඹබහනවත්ත, ගල්වෙල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 37

කැබැල්ල 515

ඉඩමේ නම පිහිල්ලේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ මාතලේ පලාපත්වෙල හිටපු රවේමහත්මයා වන ඉඹුලන්දන්ඩ වලව්වේ ධම්කීර්ති සහ අකුරම්බොඩ කිරිමරුවේ හේනගෙදර රත්හම්, ප්‍රමාණය අ 0 2, ප 22

කැබැල්ල 516

ඉඩමේ නම පිහිල්ලේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ ඇස් ඇම් කාසිම් ඇලමල්පොත, වහකෝව්වේ, ප්‍රමාණය අ 1, රු 0, ප 15

කැබැල්ල 517

ඉඩමේ නම හම්දිකොටුව, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ පිහිල්ලේගෙදර මැනික්රුල අබේසිංහ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 21

කැබැල්ල 518

ඉඩමේ නම පිහිල්ලේ කුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ, ගුරුන්කාගොලාගෙදර ජෙසිරිඞ්දිත් සහ ගුරුන්කාගොලා ගෙදර හම්මදු, ඇලමල්පොත වහකෝව්වේ, ප්‍රමාණය අ 1, රු 0, ප 15

කැබැල්ල 519

ඉඩමේ නම පිහිල්ලේකුඹුර, විස්තරය මඩකුඹුර සහ හේන, අයිතිකම් කියන්නෝ පිහිල්ලේගෙදර හිංගිරි අම්මා, ගල්වෙල, නඹබහනවත්තෝ අලුත්ගෙදර සෙසියදු අහම්මදුද අයිතිකම් කියයි, ප්‍රමාණය අ 0, රු 2, ප 21 (මඩකුඹුර අ 0, රු 2, ප 12 හේන අ 0, රු 0, ප 9)

කැබැල්ල 520

ඉඩමේ නම අස්වැද්දුමේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ පිහිල්ලේගෙදර මැනික්රුල අබේසිංහ, ප්‍රමාණය අ 0, රු 3 ප 21 (මඩකුඹුර අ 0, රු 3, ප 13, හේන අ 0, රු 0, ප 8)

කැබැල්ල 521

ඉඩමේ නම අස්වැද්දුමේකුඹුර සහ අස්වැද්දුමේහේන විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ ප්‍රමාණය අ 0, රු 1, ප 32 (මඩකුඹුර අ 0, රු 0, ප 32 හේන අ 0, රු 1, ප 0)

කැබැල්ල 523

ඉඩමේ නම අස්වැද්දුමේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ නාසිසිය එච් හී ගුණසේකර මහත්මයාගේ අන්තිම කැමති පත්‍රයේ පරිදි එච් ඇම් ගුණසේකර සහ කැලණියේ වරාගොඩ ආණ්ඩුවේ ජෝනාස පාසැලේ ප්‍රධානාචාර්ය එච් ඇම් ගුණසේකර මහතා, ප්‍රමාණය අ 0, රු 3, ප 9

කැබැල්ල 524

ඉඩමේ නම අස්වැද්දුමේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ පිහිල්ලේගෙදර අප්පුහම්, ප්‍රමාණය අ 0, රු 1, ප 9

කැබැල්ල 525

ඉඩමේ නම අස්වැද්දුමේකුඹුර විස්තරය අවුරුදු 15ක් වූ පොල් ගස් 2ක් ඇති මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ මාතලේ ත්‍රිකුණාමල විදියේ නො 398හි හේවා හේන්පල්ලගේ අමරදසා ප්‍රමාණය අ 0, රු 1, ප 31

කැබැල්ල 526

ඉඩමේ නම ආඩියාකොටුවේ වෙල, විස්තරය මඩකුඹුර සහ හේන, අයිතිකම් කියන්නෝ රණමුක්කු ආරච්චිලාගෙදර හිංගිරි අම්මා, රණමුක්කු ආරච්චිලාගෙදර කරුණෝත්ත, කිරිමරුව, අකුරම් බොඩ සහ පිහිල්ලේගෙදර ධන්තිරුල අබේසිංහ සහ පිහිල්ලේගෙදර මැනික්රුල අබේසිංහ, ප්‍රමාණය අ 3, රු 2, ප 32 (මඩකුඹුර අ 3 රු 1, ප 22, හේන අ 0 රු 1, ප 10)

කැබැල්ල 527

ඉඩමේ නම ආඩියාකොටුවේ වෙල, විස්තරය මඩකුඹුර සහ නමන, අයිතිකම් කියන්නෝ පහලගෙදර පුංචිරුල, ප්‍රමාණය අ 0 රු 3 ප 23 (මඩකුඹුර අ 0, රු 3, ප 11, කමන අ 0, රු 0, ප 12)

කැබැල්ල 528

ඉඩමේ නම අන්දියකොටුවේ වෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ පොරෝකාරගම පන්සලෙහි ප්‍රධාන භාරකරු වන ඇන් සීලරතන තෙරහුවෝ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 38

කැබැල්ල 529

ඉඩමේ නම අන්දියකොටුවේ වෙල පිල්ලුව, විස්තරය අවුරුදු 5ක් වූ කොටට ගස් 1ක්ද ඇති හේන, අයිතිකම් කියන්නෝ පිහිල්ලේගෙදර මැනික්රුල අබේසිංහ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 4

කැබැල්ල 530

ඉඩමේ නම දෙහිපිටියේ පිල්ලුව සහ දෙහිපිටියේ කුඹුර, විස්තරය හේන සහ මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ මාතලේ දෙඩම්දෙනියේ විල්බට්ට් පෙරේරා, ප්‍රමාණය අ 1, රු 1, ප 18; (හේන අ 0, රු 3, ප 8, මඩකුඹුර අ 0, රු 2, ප 10)

කැබැල්ල 532

ඉඩමේ නම මල්ලියගේයාගේ හේන, විස්තරය හේන, අයිතිකම් කියන්නෝ තලගහගෙදර මුතුබත්ඞා, තලගහගෙදර උක්කුබත්ඞා සහ තලගහගෙදර චන්ද්‍රපාල, ප්‍රමාණය අ 0, රු 1, ප 1

කැබැල්ල 533

ඉඩමේ නම මල්ලියගේයාගේ හේන, විස්තරය' හේන, අයිතිකම් කියන්නෝ තලගහගෙදර මුතුබත්ඞා, තලගහගෙදර උක්කුබත්ඞා සහ තලගහගෙදර චන්ද්‍රපාල, ප්‍රමාණය අ 1, රු. 1, ප 34

කැබැල්ල 534

ඉඩමේ නම මල්ලියගේයාගේ හේන, විස්තරය හේන, අයිතිකම් කියන්නෝ පිහිල්ලේගෙදර නොත්තිකුමාරගේ අප්පුහම්, පිහිල්ලේගෙදර නොත්තිකුමාරගේ පුංචිරුල, ප්‍රමාණය අ 1, රු 3, ප 38

කැබැල්ල 535

ඉඩමේ නම මල්ලියගේයාගේ හේන, විස්තරය හේන, අයිතිකම් කියන්නෝ බෝගහගෙදර ඒ ජෝන් රුද්දිගු, ප්‍රමාණය අ 1, රු 3, ප 33

කැබැල්ල 536

ඉඩමේ නම මල්ලියගේයාගේ හේන, විස්තරය හේන, අයිතිකම් කියන්නෝ මාතලේ දෙඩම්දෙනියේ විල්බට්ට් පෙරේරා, ප්‍රමාණය අ 1, රු 3, ප 10

කැබැල්ල 537

ඉඩමේ නම කිරිවනාසල්ලියේ කුඹුර, විස්තරය අවුරුදු 40ක් වූ පොල් ගස් 1ක්ද අවුරුදු 10ක් වූ කිකුල්ගස 1ක්ද ඇති මඩකුඹුර සහ හේන, අයිතිකම් කියන්නෝ බඩල ගෙදර ඉසන් නයිදේ සහ හිටපු වෙල්ලිලාද නියාඩු කෝරලේගෙදර පුංචිරුල, දෙමද මීය, නාලන්ද, ප්‍රමාණය අ 1, රු 2, ප 36 (මඩකුඹුර අ 1, රු 2, ප 12, හේන අ 0 ර 0, ප 24)

කැබලි 538

ඉඩමේ නම හිරැස්සපිටියේ කුඹුර සහ හිරැස්සපිටියේ හේන විස්තරය මඩකුඹුර සහ හේන, අයිතිකම් කියත්තා නාවුල මේල්පිටියේ, උකාලොක්ගහමුල තැන්නේ ටිකිරිබත්ඩා, ප්‍රමාණය අ 2, රු 3, ප 38, (මඩකුඹුර අ 1, රු 3, ප 25, හේන අ 1, රු 0, ප 13)

කැබලි 539

ඉඩමේ නම මල ලියගේ යාගේහේන සහ අන්දියකොටුවේවෙල, විස්තරය අවුරුදු 12ක වූ කොස්ගස් 1ක්ද අවුරුදු 12ක් වූ කජුගස් 1ක්ද අවුරුදු 12ක් වූ දෙහිගස් 5ක්ද අවුරුදු 12ක් වූ කොට්ටගස් 34ක්ද ඇති හේන සහ අවුරුදු 30ක් වූ පුවක්ගස් 6ක් ඇති මඩකුඹුර, අයිතිකම් කියත්තා බෝගහගෙදර ඒ ජේන් රුද්‍රිගු, ප්‍රමාණය අ 4, රු 2, ප 25 (හේන අ 3 රු 3, ප 21 මඩකුඹුර අ 0, රු 3 ප 4)

කැබලි 540

ඉඩමේ නම කොටුවෙහෙරකුඹුර සහ කොටුවෙහෙරපිල්ලුව, විස්තරය මඩකුඹුර, හේන සහ කමත, අයිතිකම් කියත්තෝ ගුරුත්තැහෙලාගෙදර රාජමරික්කාර්, ගුරුත්තැහෙලාගෙදර සල්දිත්, ගුරුත්තැහෙලාගෙදර දෙබරදිත් සහ ගුරුත්තැහෙලාගෙදර තයිබුදිත්, ඇලමල්පොත, වහකෝට්ටේ, ප්‍රමාණය අ 1, රු 2 ප 10 (මඩකුඹුර අ 1, රු 0 ප 15 හේන අ 0, රු 1, ප 24, කමත අ 0, රු 0, ප 11)

කැබලි 541

ඉඩමේ නම කොටුවෙහෙරකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තෝ අගලවත්තේගෙදර පුවිලාල අගලවත්තේගෙදර රත්හාමි සහ අගලවත්තේගෙදර කපුබත්තා, ප්‍රමාණය අ 0, රු 3 ප 5

කැබලි 542

ඉඩමේ නම කොටුවෙහෙරකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා වහකෝට්ටේ, ඇලමල්පොත, ගුරුත්තැහේලාගෙදර රාජමරික්කාර්, ප්‍රමාණය අ 0, රු 1, ප 9.

කැබලි 543

ඉඩමේ නම කොටුවෙහෙරකුඹුර, විස්තරය මඩකුඹුර අයිතිකම් කියත්තා වහකෝට්ටේ, ඇලමල්පොත, ගුරුත්තැහේලාගෙදර මුස්තාපා ප්‍රමාණය අ 0 රු 3, ප 27

කැබලි 544

ඉඩමේ නම කොටුවෙහෙර කුඹුර විස්තරය, මඩකුඹුර, අයිතිකම් කියත්තා වහකෝට්ටේ ඇලමල්පොත, ලබ්දිත් හම්මද, ප්‍රමාණය අ 0, රු 2, ප 9

එකතුව අ. 47, රු 0, ප 21

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනයාට දැනගැනීම සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන ගැටියට මෙයින් දැනුම් දෙමි

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සාමදෙනම තමුන්ම 1957 අප්‍රේල් 8 වෙනි දින නොහොත් තවුන වෙනුවට ක්‍රියා කරන අය 1957 අප්‍රේල් 8 වෙනි දින

පෙරවරු 8ට ඇම්පී/මනන වත්ත රජයේ පාසැලේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොඩි අත්දමේ අයිතිවාසිකම්ද කියා කියසිටින්නට ඕනෑම සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනත් ඊට ඇත්කඩු තවුනගේ අයිතිකමේ තොරතුරුත් කියසිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි විභාගයේදී බප්පු නිරප්පුද ඉදිරිපත් කළ යුතුයි

ඒ රත්තමි, ආණ්ඩුවේ ඒජන්ත තැන

1957 මාර්තු 8 වැනි දින කවිවේරිය, මාතලේ

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දත්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අංක ඒ 2397 දරණ මුල් ප්ලානය පිහිටීම—මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තැනගේ කොඹායගේ රම්බොඩ කෝරළයෙහි කවුකිතුල නමැති ගම්

කැබලි 1

ඉඩමේ නම කොට්ටහහපහන, විස්තරය කුඹුරක්, පහන සහ වත්තද කොස්ගස් 28ක්ද අඹගස් 17ක්ද කෙසෙල්ගස් කීපයක්ද අවුරුදු 15ක් වයස ඇති දෙහිගස්ද තාවකාලික ගොඩනැගිලි 9ක්ද ජීර් ගොඩනැගිල්ලක් සහ තාවකාලික ගොඩනැගිල්ලක කොටසක්ද ඇතුළත්ය, අයිතිකම් කියත්තා සීමාසහිත ද බිල් එස්වේටි කොමිපැනිය, කොළඹ ඒජන්තවරු ජෝර්ජ් ස්ටුවට සහ සමාගම, ප්‍රමාණය අ 7 රු 3 ප 2

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් ැම්බන ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 6 වැනි දින පෙරවරු 10ට නුවරඑළිය කවිවේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 අප්‍රේල් 25 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස තරග් වන්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

තිස්ස දෙවෙන්ද, ප්‍රාදේශීය ඉඩම් නිලධාරීතැන

1957 පෙබරවාරි 25 වැනි දින කවිවේරිය, නුවරඑළිය

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දත්විමයි

අංකය එල් ඒ 1,088,

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

1 ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

සිතියමේ අංකය	කොටස	ඉඩමේ නම	ඉඩමේ විස්තර	ප්‍රමාණය
				අ රු ප
අයි එස් පී පී 5	259	මුරුසුමෝඩ්ඩෙකාවු	වැව්බැමම, ඕවිට හා කුඹුරුයාය	0 0 4 5
	260	එම	වැව් බැමම හා කුඹුරුයාය	0 0 3 5
	261	එම	එම	0 2 1 7
	262	එම	වැව් බැමම වාරි මාර්ග ඇල හා කුඹුරුයාය	0 0 18 7
	263	එම	වැව් බැමම වාරි මාර්ග ඕවිට හා කුඹුරුයාය	0 2 11 4
	264	එම	වාරි මාර්ග ඇල හා අවුරුදු 15 වයසැති පොල් ගස් 4ක් හා අවුරුදු 10 වයසැති අඹ ගසක් සහිත කුඹුරුයාය	0 1 5 8
	265	එම	වැව් බැමම හා කුඹුරුයාය	0 0 36 2

සිතියමේ අංකය	කොටස	ඉඩමේ නම	ඉඩමේ විස්තර	ප්‍රමාණය, අ රු ප
අයි එස් පීපී 5	266	මුරුසුමෝඩිවෙකොඩු	වාරි මාර්ග ඇල අවුරුදු 15 වයසැති පුවක් ගස් 23ක්ද, අවුරුදු 10ක් වයසැති කපුගස් 4ක්ද, අවුරුදු 20ක් වයසැති මාගෝසා ගසක්ද, අවුරුදු 20ක් වයසැති සියඹලා ගසක්ද, සහිත වැව බැම්ම, අවුරුදු 15 වයසැති පුවක් ගස් 5ක්ද, අවුරුදු 10ක් වයසැති කපුගස් 3ක්ද, ඇති කුඹුරු යාය හා අවුරුදු 10ක් වයසැති කපුගස් 9ක්ද, අවුරුදු 15ක් වයසැති පුවක් ගස් 12ක්ද, අවුරුදු 20ක් වයසැති තේක්ක ගස් 7ක්ද, අවුරුදු 10ක් වයසැති තේක්ක ගස් 4ක්ද, අවුරුදු 20ක් වයසැති පොල් ගස් 3ක්ද, අවුරුදු 10ක් වයසැති හල්මිල්ල ගස් 6ක්ද, අවුරුදු 20ක් වයසැති කොස් ගස් 3ක්ද, අවුරුදු 7ක් වයසැති දෙඩම් ගස් 3ක්ද, අවුරුදු 12ක් වයසැති අඹ ගස් 14ක්ද, ඇති උයන් වත්තකි	0 2 34 8
එම	267	එම	වැව බැම්ම හා කුඹුරු යාය	0 0 0 4
එම	268	එම	වාරි මාර්ග ඇල, වැව බැම්ම හා කුඹුරු යාය	0 0 2

2 ලබාගැනීමට අදහස් කරන ඉහත සඳහන් ඉඩම් වල අයිති කරුවෝ

ඉඩමේ කොටස	අයිතිකරු	ලිපිනය
259	රජය හා එස් කන්දසියා	රාසාවින් තෝට්ටම්, යාපනය
260	රජය හා පී පොන්නසාමි	සමුපකාර සමිති ලියාපදිංචි කරන්නා (උප), වවනියා
261	එස් කන්දසියා	රාසාවින් තෝට්ටම්, යාපනය
262 හා 263	පී පොන්නසාමි	සමුපකාර සමිති ලියාපදිංචි කරන්නා (උප), වවනියා
264	ඒ නාගලිංගම්ගේ භායාචාර්ය ආචාර්යවරයා	බටහිර කාරෙයිනාගර්, කාරෙයිනාගර්
265	අම්පලවානර් කතිරවෙළ	බටහිර කාරෙයිනාගර්, කාරෙයිනාගර්
266	නියාගරාජා බාලසුබ්‍රමනියම් මහත්මයා හා මහත්මිය	සිවන් දේවාලය, ජේදුරු කුඩුව
267 හා 268	රජය	—

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 තේ බක් මස 22 වැනි දින පෙරවරු 11ට යාපනය කබිවෙරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද, 1957 තේ බක් මස 7 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සභාවයක් එකී ඉඩම් හෝ බුක්කි විශේෂය ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිකරන් දැනුම්දිය යුතුයි

බබ්ලිව් පත්මනාදන්,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන.

1957 මැදින් මස 4 වන දින
කබිවෙරිය, යාපනය

අංකය ඇල් ඇම් 5530 කැබැල්ල 3
1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 තේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ මු දන්වීමයි
පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බව 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 තේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර —
සැ.ලැ.මේ අංකය පී පී 860 ගම්—මත්තමගොඩ සහ එරබුදුවල

කැබැල්ල 1
ඉඩමේ නම නුගගහමුල්ලහේන නොහොත් නුගගහමුල්ලහේනේ වත්ත, විස්තරය පොල්ගස් 17ක් සහ ඇල, අයිතිකම් කියන්නා මත්තමගොඩ බබ්ලිව් පොතිසිකෙදු, ප්‍රමාණය අ 0, රු 1, ප 52

කැබැල්ල 2
ඉඩමේ නම පොතුකුඹුරේවත්ත, විස්තරය පොල්ගස් 16ක් සහ ඇල, අයිතිකම් කියන්නා මත්තමගොඩ බබ්ලිව් විංගි අප්පුහාමි සහ බබ්ලිව් විමලාවතී වික්‍රමරත්න, ප්‍රමාණය අ 0, රු 1, ප 102

කැබැල්ල 4
ඉඩමේ නම කුරුගහවිටවත්ත, විස්තරය පොල්ගස් 2ක් පුවක් ගසක් සහ ඇල, අයිතිකම් කියන්නා මත්තමගොඩ එච් බී කීරි සන්ද, ප්‍රමාණය අ 0, රු 0, ප 103

කැබැල්ල 5
ඉඩමේ නම කුරුගහවිටවත්ත, විස්තරය පොල්ගස් 3ක් සහ ඇල, අයිතිකම් කියන්නා මත්තමගොඩ බී බී උක්කුවා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 34

කැබැල්ල 6
ඉඩමේ නම මැදකොඩුව, විස්තරය පොල්ගස් 2ක්, පොල් පැළ 2ක්, අඹ ගසක්, කොස් ගස් 2ක් සහ ඇල, අයිතිකම් කියන්නා මත්තමගොඩ එච් බී උක්කා සහ එච් බී මොහොටියා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 64

කැබැල්ල 7
ඉඩමේ නම කුරුගහවිටවත්ත, විස්තරය පොල්ගස් 3ක් කොස් ගසක්, පුවක් ගසක්, පුනුම්දෙල්ලගසක් සහ ඇල, අයිතිකම් කියන්නා මත්තමගොඩ කේ ලම්නේද්‍රා සහ කේ බබයා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11

කැබැල්ල 8

ඉඩමේ නම කෝන්ගහමුල්ලකුරහන්සේනේවත්ත, විස්තරය පොල්ගස් 2ක්, පුවක්ගස් 4ක් සහ ඇල, අයිතිකම් කියන්නෝ මත්තමගොඩ හි හවඩි වෙදා සහ බඩලිච්චි පී ලස්සමා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 86

කැබැල්ල 9

ඉඩමේ නම බුලුවේපුරානවත්ත, විස්තරය පොල්ගසක්, කොස් ගසක්, පුවක්ගස් 4ක් සහ ඇල, අයිතිකම් කියන්නෝ මත්තමගොඩ හේවායලාගේ ජේදා, මත්තමගොඩ හේවායලාගේ හපුවා සහ මත්තමගොඩ හේවායලාගේ පුවා, ප්‍රමාණය අ 0 රු 0, ප 259

කැබැල්ල 10

ඉඩමේ නම බුලුවේපුරානකුඹුර, විස්තරය කුඹුර සහ ඇල, අයිතිකම් කියන්නා පුනහාල කේ ඒ හි අප්පුහාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 87

කැබැල්ල 11

ඉඩමේ නම බුලුවේපුරානවත්ත, විස්තරය පොල්ගස් 6ක්, රබර් ගස් 9ක්, පුවක්ගස 4ක්, කජුගසක් සහ ඇල, අයිතිකම් කියන්නා පුනහාල කේ එ හි අප්පුහාමි, ප්‍රමාණය අ 0, රු 0 ප 104

කැබැල්ල 12

ඉඩමේ නම මැදකන්දේවත්ත, විස්තරය පොල්ගස් 12ක්, පුවක් ගස් 22ක්, රබර්ගස් 2ක්, කොස්ගස් 4ක්, මිහසක් සහ ඇල, අයිතිකම් කියන්නා මත්තමගොඩ හේවායලාගේ උක්කිත්ද, ප්‍රමාණය අ 0, රු 0, ප 352

කැබැල්ල 13

ඉඩමේ නම භීවැල්පැල ඇස්සැද්දුම, විස්තරය කුඹුර සහ ඇල, අයිතිකම් කියන්නා මත්තමගොඩ හේවායලාගේ සුරතා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 96

කැබැල්ල 14

ඉඩමේ නම මැදකන්දේවත්ත, විස්තරය පොල්ගස් 5ක්, පුවක් ගස් 5ක් සහ ඇල, අයිතිකම් කියන්නා මත්තමගොඩ හේවායලාගේ රත්කිරා, ප්‍රමාණය අ 0 රු 0, ප 278

කැබැල්ල 15

ඉඩමේ නම ගලේඅස්සැද්දුම, විස්තරය කුඹුර සහ ඇල, අයිතිකම් කියන්නා කන්තන්තොට හි හවඩි වෙදා, ප්‍රමාණය අ 0 රු 0, ප 173

කැබැල්ල 16

ඉඩමේ නම කලන්ගහමුල්ලඅස්සැද්දුම, විස්තරය කුඹුර සහ ඇල, අයිතිකම් කියන්නා මත්තමගොඩ හේවායලාගේ පුවා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 93

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලිඛාභැනීම භාන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ භාවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

හි අළුවිහාරේ,
ආණ්ඩුවේ ඒජන්ත තැන

1957 මාර්තු 2 වැනි දින,
කම්බේරිය, කැබැල්ල

ඉඩම් සංවර්ධන ආඥාපණන යටතේ දැන්වීම්

අංකය මඟුම/ප 1344

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස 1957 අප්‍රේල් 27 වැනි දින භාච කම්බේරියේදී පෙරවරු 9.30ට 1935 අංක 19 දරණ ඉඩම් සමුදායකර්ම ආඥාපණන යටතේ ඉඩම් කම්බේරියක් ගාච දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ

2 ඉඩම් කම්බේරිය ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කම්බේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනීසිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කම්බේරිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි

බඩලිච්චි බඩලිච්චි ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

දීමට යන ඉඩම්වල විස්තර

ඒලානේ අංකය 484 ගම—හිනිදුම

කැබැල්ල 715

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම විජේසේකර දෙන්න සයිමන් අබේගුණවර්ධන, ප්‍රමාණය අ 20 රු 3 ප 20

ඒලානේ අංකය 489 ගම—තලන්ගල්ල

කැබැල්ල 23

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම මොහමඩ් කුර් නජ්මා මහත්මි, ප්‍රමාණය අ 10 රු 0, ප 22

කැබැල්ල 224

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම උම්මා ලෙබ්බේ මරික්කාර් අබ්දුල් මජීඩ්, ප්‍රමාණය අ 5, රු 0, ප 7

ඒලානේ අංකය 479 ගම—නෙළුව

කැබැල්ල 81

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම දෙල්වක්කඩ ලියනගේ සුමතිපාල ජයවර්ධන, ප්‍රමාණය අ 4 රු 1, ප 13

කැබැල්ල 84

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම දෙන්න සේමපාල විජයරත්න, ප්‍රමාණය අ 4, රු 1, ප 1

ඒලානේ අංකය 483 ගම—තවලම

කැබැල්ල 299

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම මුනදෙනිය මානගේ ජේමිස් අප්පුහාමි, ප්‍රමාණය අ 1, රු 3, ප 37

මගේ අංකය ඇල් ආර් ම/ප

දිසාපති තුමාගේ අංකය ඇල් පී 643

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් දීම සඳහා දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරා ගැනීම පිණිස 1957 මාර්තු 29 වැනි දින පෙරවරු 9.30ට කැබැල්ලේ කම්බේරියේදී ඉඩම් සමුදාය කිරීමේ ආඥාපණන යටතේ ඉඩම් කම්බේරියක් කැබැල්ලේ ආණ්ඩුවේ දිසාපති තුමා විසින් පවත්වන බව මෙයින් දැනුම් දෙමි

2 දීමනා පත්‍ර දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 5 (1) අංකිත වගන්තියෙන්ද, 1948වේ ඉඩම් නිදහස් කිරීමේ නීතිරීතිවල 3 වැනි නීතියෙන් ද සංශෝධිත වූ ඉහත සඳහන් සමුදාය කිරීමේ ආඥාපණනේ පළමු වැනි උපලෙඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්වය

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කම්බේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි

4 මෙම ඉඩම් කම්බේරිය පිළිබඳව දැනගත යුතු යමක් ඇතොත් එය කැබැල්ල දිසාවේ දිසාපතිතුමාගෙන් දැනගත හැක.

ඒ හි ඇල් අහගසුන්දර,
උප ඉඩම් කොමසාරිස් තැන

1957 මාර්තු 8 වැනි දින,
කොළඹ

දීමට අදහස් කරන ඉඩමවල විස්තර

ඉ කො ගේ අංකය එල් ආර් ඔ/එ පී එල් 5892, සිතියමේ අංකය පී පී එ 745

කැබැල්ල 1

ප්‍රමාණය අ 0 රු 3, ප 20, ඉල්ලුම්කරු කේ කිරිසන්ගා, තාපේ, නෙලුන්දෙතිය

ඉ කො ගේ අංකය එල් ආර් ඔ/එ පී එල් 5801, සිතියමේ අංකය පී පී එ 767

කැබැල්ල 1 සහ 5

ප්‍රමාණය අ 0, රු 3, ප 48, ඉල්ලුම්කරු ඩී ඩී පී ඩබ්ලිව් ජයසිංහ, නෙලුන්දෙතිය

ඉ කො ගේ අංකය එල් ආර් ඔ/එ පී එල් 2772, සිතියමේ අංකය 138 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 1 දරණ අතිරේකය

කැබැල්ල 85

ප්‍රමාණය අ 1, රු 3 ප 7, ඉල්ලුම්කරු එස් එම් උක්කුබන්ඩා, උඩගලදෙතිය, උඩගලදෙතිය පාසැල බාරේ, රඹුක්කන

ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්

අංකය ඇල් ඇස් 3617

1948 රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මන්නාරම නගරයේ ග්‍රැන්ඩ් බැසාර්හි පිහිටි ඇෆ්ප් ටී ඇස් පී පී 15 වැනි පිඹුරේ 213 වැනි කැබැල්ල සහ 214 වැනි කැබැල්ලෙන් ප්‍රකාශයක්, එකතු බිමේ ප්‍රමාණය පර්චස් 565 ක්, සීමාසහිත ලංකා ඡෙල් සමාගම විසින් ඩීසල් ගබඩාවක් සහ මෝටර් රථ සේවා ස්ථානයක් තැනීමට ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි

පැවුල් සහ භූමිතෙල් බෙදන ස්ථානයක් සහ ගබඩා ස්ථානයක් සඳහා බදු දෙන ලද ඉඩමට යාව ඉල්ලන ලද ඉඩම පිහිටා ඇත බදු දෙන ලද ඉඩම ඉහත සඳහන් ප්‍රයෝජනයන් සඳහා සම්පූර්ණයෙන් යොදන ලදී ඉල්ලන ලද ඉඩම රජයේ හෝ නාගරික හෝ ප්‍රයෝජනයන් සඳහා අනවශ්‍යය එම නිසා රජයේ සම්මත කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත් කොට බද්ද දෙනු ලැබේ —

- (අ) යාබද ඉඩමෙහි බද්ද මාරුවන කාලසීමාව අවසාන වන දිනය වන 1967 සැප්තැම්බර් 30 වැනි දිනයේ මේ බද්ද ද මාරුවනු ඇත,
- (ආ) තැන්පත් කළ යුතු මුදල රුපියල් 200 යි,
- (ඇ) බද්ද අවුරුද්දකට රුපියල් 5250 යි,
- (ඈ) මන්නාරම දිසාපතිතුමාගේ සිත්ගන්නා පරිදි බද්ද ඇරඹෙන දිනයේ සිට අවුරුද්දකින් ඉඩමෙහි ඩීසල් ගබඩාවක් සහ මෝටර් රථ සේවා ස්ථානයක් තැනිය යුතුයි,
- (ඉ) බදුකරු ඉඩම ඩීසල් ගබඩාවක් සහ මෝටර් රථ සේවා ස්ථානයක් භාර අත්‍ය ප්‍රයෝජනයකට නොගත යුතුයි

මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත බද්ද නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

ඊ කේ ආර් අසරප්පා, ඉඩම් කොමසාරිස් තුමා වෙනුවට

1957 මාර්තු 14 වැනි දින කොළඹ

අංකය ඇල් ඇස් 3841

1948 රජයේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි වගන්තිය යටතේ කරන දැන්වීමයි

විභාග්‍රහිනි පල්ලමඩුහි පිහිටි සීමාසහිත පෙරුන්කලි මාන්තයි සමුලාකර සිගරැට් දුම්කොළ වවන්නන්ගේ සංගමය මගින් මන්නාරම දිස්ත්‍රික්කයේ මාන්තයි කොට්ඨාසයේ පල්ලමඩුහි පිහිටි අක්කර 3෭ක රජයේ ඉඩම් කැබලිලක් දුම්කොළ වේලීම සඳහා උවමනා කරන වේලන ස්ථාන මඩු යනාදි ගොඩනැගිලි තැනීම සඳහා බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැවින් මෙයින් දැනුම් දෙමි

ඩබ්ලිව් ඩබ්ලිව් ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1957 මාර්තු 14 වැනි දින, කොළඹ

2 මේ සඳහා ඉඩම් දීමට ඇත, ඊට මායිම් —

උතුරට අබ්දුල් රහිමාන් සෙසියදු මොහමදු සතු ඉඩම, බටහිරට මන්නාරම-පුණකරි පාර, දකුණට ප්‍රසිද්ධ වැඩ දෙපාර්ත මේන්තුවේ ඔවර්සියර්ගේ සහ කුලීකරුවන්ගේ නිවාස, නැගෙනහිරට රජයේ ඉඩම

රජයේ අනෙකුත් කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට මේ බද්ද දීමට රජය අදහස් කරයි ඒ කොන්දේසි මෙසේ යි —

- (අ) කාලය අවුරුදු 99,
- (ආ) බද්ද අවුරුද්දට රුපියල් 4 යි මෙය සෑම අවුරුදු 30කට වරක්ම වෙනස් කළ හැකි මුත් වෙනස් කළ බද්ද ඊට පෙර අවුරුදු 30සේ බද්දට 50% කට වැඩි නොවිය යුතුයි,
- (ඇ) බදුකරු විසින් බද්ද ආරම්භවී අවුරුදු 2ක් ඇතුළත මන්නාරම දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිදි මේ ඉඩමෙහි දුම්කොළ විශලන ස්ථාන, මඩු යනාදි අනෙකුත් ගොඩනැගිලි සාදා තිබිය යුතුයි,
- (ඈ) බදුකරු මේ ඉඩම දුම්කොළ විශලිත උවමනා කරන විශලන ස්ථාන, මඩු යනාදි ගොඩනැගිලි සාදීමට භාර අත්කිසි දෙයකට නොයෙදවිය යුතුයි

3 මේ බද්ද නොදිය යුතු බවට සැහෙන කරුණු මෙහි සඳහන් දිනයේ පටන් සති හයක් ඇතුළතදී මා වෙත ලියා ඉදිරිපත් කළහොත් මිස තැන් නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනවා ඇත

ඩබ්ලිව් ඩබ්ලිව් ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1957 මාර්තු 14 වැනි දින කොළඹ

අංකය ඇල් ඇස් 3671

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

රඹාව ග්‍රාමසංවර්ධන සමිතියේ භාරකරුවන් වන රඹාව පදිංචි මීරු උසේ ලේකම්ලාගේ උදුමා ලෙබ්බෙගේ අහාමඩු ලෙබ්බෙ, මීරු උසේ ලේකම්ලාගේ යාසින් ලෙබ්බෙ, විරසේකර බඩුණු මුදියන සෙලාගේ පුංචි මුදලිහාමි යන මේ මහතන් රැස්වීම් යාලාවක් සාදීම පිණිස කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දේවමැදි හත්පත්තුවේ රඹාව ගමේ පිහිටි නො 1,754 දරණ අවසාන ගම් පිඹුරේ අංක 2 දරණ ආණ්ඩුවේ බිම් කට්ටියෙන් අක්කර කාලක ප්‍රමාණයක් බදු ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

2 ඉල්ලුම්කර ඇති ඉඩම එම කාරණයට දීමට පුළුවන එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට එම ඉඩම බදුදීමට අදහස් කර ඇත —

- (අ) කාලය අවුරුදු 5 යි,
- (ඉ) බද්ද අවුරුද්දකට ගත 50යි,
- (උ) බද්ද ආරම්භවූ දින සිට අවුරුද්දක් ඇතුළත බදු ගන්නන් විසින් එම ඉඩමෙහි කුරුණෑගල ආණ්ඩුවේ ඒ ජන්තතුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් රැස්වීම් යාලාවක් තනා තිබිය යුතුයි,
- (එ) බදුගන්නන් විසින් මෙම ඉඩම රැස්වීම් යාලාවක් වෙනුවෙන් මිස අත්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුයි

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත ඉල්ලුම්කර ඇති ඉඩම බදු නොදිය යුතු බවට පිළිගැනෙන හේතු ලියවිල්ලකින්, මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

ඩබ්ලිව් ඩබ්ලිව් ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1957 මාර්තු 14 වැනි දින, කොළඹ

(அரசாங்கத்தின் அதிகாரத்தாண்ட பிரசுரிக்கப்பட்டது)

பாகம் III—காணிகள்

காணி விற்றபணவு

இரத்தினபுரி 60 — கீழ்க்க குறிக்கப்பட்டுள்ள முடிக்கூறிய கரணிகளை, காணி விற்றபணவற்றிய அரசாங்க பிரமாணங்களின்படி இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிகாரி அலலது வேறுமாதிரி 1957 ம ஆண்டு ஏப்பிரில் மாதம் 25 ந திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 30 மணிக்கு இரத்தினபுரி கச்சேரியில் விற்றபண செய்வார்

இரத்தினபுரி மாவட்டம், கடவத்தை மெட பிரிவில் உள்ள ஒரு துண்டு

பட இலக்கம் கடைசிக கிராமப்படம் 288 கிராமம்—எல்லெப்பொலி

துண்டு இலக்கம்	காணியின் பெயர்	விண்ணப்பக்காரரின் பெயர்	விபரம்	விசாலம் ஏ ரு ப	ஒரு ஏக்கர் காணி யின் குறைந்தவிலை ரூ ச
301N	போகலமுலேறேன	கெத்தராமயவின் விறாராதிபதி, கொற்கனுவெல், பலாங்கொடை	சேலு, பற்றலு	1 0 37	75 0

கொழுமடி,

1957 ம ஆண்டு பெப்ரவரி 28 ந உ

ஈ கே ஆர் அசரப்பா, காணி அதிகாரிக்காக

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல் த சில்வா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சில்வா,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழுமடி,

1957 ம ஆண்டு பெப்ரவரி 7 ந உ

மாகாண அலலது டிஸ்திரிக் எசுண்டுவின இலக்கம் LD 4890 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 501 VE

காணியின் விபரம்

கணடி மாவட்டம் உட்பலாத பகுதி, கலட்டவசம், யட்டியின்கல் கிராமத்திலுள்ள ஓவெல் தோட்டத்தில் ஸ்டோனி டிவிஷன் பகுதியில் ஏறக்குறைய 100 ஏக்கர் விசாலமுள்ள காணி பாகம் இதன் எல்லைகள் வடக்கு அதே காணியின் மீதி பாகம், கீழ்க்க கலத்த தோட்டத்தின் காணி (P P 5157), அட்பாகே தோட்டம் (P P 4067), தெற்கு கலத்த தோட்டத்தைச் சேர்ந்த மொரகன் அலலது லெல் பொயர் என்னும் பகுதி, மேற்கு மாவெலிக்கங்க

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல் த சில்வா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சில்வா

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழுமடி,

1957 ம ஆண்டு பெப்ரவரி 22 ந உ

மாகாண அலலது டிஸ்திரிக் எசுண்டுவின இலக்கம் LD 4964, காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 E 405

காணியின் விபரம்

கணடி மாவட்டம், பாதத ஹேவாஹேட்ட பகுதி, நுகலியத்த கிராமத்திலிருக்கும் சுமார் 2 ஏக்கர் விசாலமுள்ள கொட்டிக்காமபேறேன அலலது போலேகெதர ஹேன எனப்படும் காணியின் இரு நிலப் பாகங்கள் இதன் எல்லைகள் பின்வருவன —

(1) வடக்கு டபிளயு எச் எம் ஹீனப்பண்டாவும் மற்றவர்களும் உரிமைகோரும் அலலது வத்த எனப்படும் காணி கீழ்க்க கிராமச்சங்கரேட்டே, தெற்கு, மேற்கு அதே காணியின் மிகுதி பாகங்கள்

(2) வடக்கு அப்பலாமி உரிமை கோரும் மஹா உட்குமபுர (வனத்த) எனப்படும் காணி, கீழ்க்க ரனகேளல், தெற்கு அதே காணியின் மிகுதி பாகம், மேற்கு கிராமச் சங்கத்துரேட்டே

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல் த சில்வா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சில்வா,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழுமடி

1957 ம ஆண்டு பெப்ரவரி 12 ந உ

காலி டிஸ்திரிக் எசுண்டுவின இலக்கம் LA/A 16 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 E 345

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக் கல்கப்பெட்ட பத்துவில் எத்தநதூர் என்னும் கிராமத்திலுள்ள பகுதியில் டன்பத்தேகம் என்னும் கிராமத்தில் டிவிடு எஸ்டேட், பிரிஸ்வட்ட பகுதியினால் 2 ஏக்கர்கள் விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு அலுபட்டலேவட்ட எகொடஹவட்ட கந்தே அட்டறவட்ட, கீழ்க்க யக்கடுவயிலிருந்து டல்கலவலயிரு போகும் P W D பாதை அதே காணியில் மீதியுள்ளவை தேற்கு டொல்காவவட்ட அதே காணியில் மீதியுள்ளவை மேற்கு டன்பத்தேகமயிலிருந்து அகலிய வற்கு போகும் பாதை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசுவல் த சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம (ஸ்) பெபரவரி 20 ந வ

காலி டிஸ்திரிக் எண்ணுவின இலக்கம் LA/C 94,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 L 416

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக்கில் நாலுக்கடவத்தை காரியாதிக்காரியின் எல்லைக்குள் கொடகநத என்னும் கிராமத்தில் ஏ 4, றா 0 ப 23 25 விசாலமுள்ள கெலால்கிலை என்னும் ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு அக்கறகொடகேவட்ட என்னும் காணி; கீழ்க்கு கராபிடியே வட்டும் கலவிடிகொடலை (தென்னே), தெற்கு ஹிறும்புற-கராபிடிய பாதை, மேற்கு வடுகலவட்ட, வலப்பாலகேவட்டும், காஸ்டன் ஹில லுக்குப் போகும் பிரசித்தியுற்ற பாதையும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசுவல் த சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சிலவா
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம (ஸ்) பெபரவரி 6 ந வ

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின இலக்கம் LB 2293,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 LG 413

காணியின் விபரம்

மாததறைப் பிரிவு, வெலிகம கோரளியில், தெனிபிடிய என்ற கிராமத்தில் உள்ள, முததெட்டெ வத்த என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 70 அடி X 35 அடி விசாலமான ஒரு நிலத்தண்டை — எல்லைகள் பின்வருமாறு —

வடக்கிலும், கீழ்க்கிலும் மேற்கிலும் அதே காணியின் பீதிய பாகம், தெற்கில் வெலிகமயிலிருந்து தெலிஜ்ஜுவிலக்குச் செல்லும் தெரு

குறி இல MA/AO/3286/55

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்த) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவு சட்டம்

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்த) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உப பிரிவின கீழ் ஓர் பரிசுத்த தேவைக்கு வேண்டியதான பின் சொல்லப்படும் காணிகளை அரசாட்சியார் ஆட்சி ஒப்புக்கொள்ள எண்ணியிருக்கிறார்களென்று நான இததால் அறிவித்தல் கொடுக்கிறேன் —

ஆட்சி ஒப்புக்கொள்ளும் காணிகளின் விபரம் —

பிரதமபடத்தில் இல A 4091, வம்பலப்பிட்டி, தொகுதி இல 28 ஹவலகொள்ள, கொழும்பு நகரசபை எல்லைக்குட்பட்டது, கொழும்பு டிஸ்திரிக், மேல் மாகாணம்

துண்டு 1

காணியின் பெயர் வம்பலப்பிட்டி வீதி 76, 78, 80 ம ஹேகவீதி, 2, 4, 8, 10, 12 ம வரிப்பண இல காணிகளும், ஹேகவீதி 14 ம வரிப்பண இல காணியின் பகுதியும், விபரம் ஒரு ஓடு போட்ட கற்கட்டையும்,

E 3

4 ஓடுபோட்ட கற்கட்டையும், ஒரு ஓடுபோட்ட கல்லெல்க்கட்டும், ஒரு கற்கவரின பகுதியும், 5 வருஷ பப்பாசி மரங்கள் 3 ம, 19 வாழை மரங்களும் தோட்டம் உரித்தாளியின் பெயர் எஸ் ஏ யேமல் பெரேரா, 253, டாலி வீதி, மருத்தூர், விசாலம் ஏ 0, றா 0, ப 18 50

2 ஹேக வீதி 14 ம வரிப்பண இல காணியின் பகுதி விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யியிலை) காற்றோட்ட குழாயுள்ளது, உரித்தாளியின் பெயர் முடிக்குரியது விசாலம் ஏ 0, றா 0, ப 11 64

மொத்தம் ஏ 0, றா 0, ப 20 14

மேற்சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் பெற்ற காரியகாரராமுல்லமாகொழும்பு நகரசபைக்கந்தோரில் 30 4 57 பி ப 2 30 மணிக்கு என்முன்பாகவெளிப்படும், அக்காணிகளிலுள்ள உடந்தைகளின் தன்மைகளுக்கும் சொல்லப்பட்ட காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்வதாலுரிய நஷ்டப் பணத்திற்கு தங்கள் உரிமை விவரங்களையும், நஷ்டப்பணத்தின் தொகையையும் அததொகையின் கணக்கு விவரங்களையும் எழுத்தில் இணைப் பிரதியில் 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ந திகதி அல்லது அதற்கு முன் எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டபிளயு கோபல்லாவ,

கொழும்பு நகர கமிஷனரும் ஆட்சி ஒப்புக்கொள்ளும் உத்தியோகஸ்தரும்

நகர கமிஷனார் கந்தோர்,

நகர மண்டபம்,

கொழும்பு, 1957 ம (ஸ்) மார்ச் 5 ந வ

குறிப்பு இல QB 207/AD/J 56/L 126

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ள விருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பபட்ட இலக்கம் A 4032 கிராமம் பெல்லந்தற பொறல்கொழுவ துண்டு 1

காணியின் பெயர் கணுகேட்டிய, விபரம் 10 வருஷம் சென்ற 1 மாவும், 1 தென்னையும் உள்ள ஒன்றை உரித்தாளியின் பெயர் ஒற்றகெ யோன் பெரேரா, ஒற்றகெ விலப்பிட்ட பெரேரா, இரவா களும் பெல்லந்தற, பொறல்கொழுவயிலிருப்பவர்கள், விசாலம் ஏ 0, றா 0, ப 02 5

துண்டு 2

காணியின் பெயர் ரெகெகணுகெற்றிய குமபுற, விபரம் நெல் வயல், உரித்தாளியின் பெயர் கொறல் கொள யோன் ஆானல் அபுபுஹாமி பெல்லந்தற, பொறல்கொழுவ, விசாலம் ஏ 0, றா 1, ப 01 5

துண்டு 3

காணியின் பெயர் ரெகெ கணுகெற்றியகுமபுற, விபரம், நெல் வயல், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி உகன் கோமல், ஹில் வீதி, கற்கம்பிட்டிய, தெலிவல், ஒ-டேவிட பெரேரா, ஒ-சேத்திரிபெரேரா, ஒ எடவட பெரேரா, எம் டி ஹெலனஹாமி இவர்கள் எல்லாரும் பெல்லந்தற, பெறல்கொழுவயிலிருப்பவர்கள், விசாலம் ஏ 0, றா 0, ப 23 5

துண்டு 4

காணியின் பெயர் - ரெகெகணுகெற்றிய குமபுற, விபரம் நெல் வயல், உரித்தாளியின் பெயர் - முடிக்குரியது விசாலம் ஏ 0, றா 0, ப 01 0

துண்டு 5

காணியின் பெயர் ஹிக்கண்டவல் ஒற்றம், விபரம் நெல்வயல் உரித்தாளியின் பெயர் எடவின மஞ்சையக, பொடி சிங்கஹோ மஞ்ச நாயக இருவர்களும் கங்கொடவில் நுக்கொடவில் வசிப்பவர்கள், விசாலம் ஏ 0, றா 1, ப 01 9

துண்டு 6

காணியின் பெயர் ஹிக்கண்டவல் ஒற்றம் விபரம் நெல்வயல், உரித்தாளியின் பெயர் வஹலத்தநிவிகெ யேமல் பெரேரா, தேவல் முல்லை, பொறல்கொழுவ, விசாலம் ஏ 0, றா 0, ப 16 0

துண்டு 7

காணியின் பெயர் ஹிசுண்டவல் ஓறும், விபரம் நெல்வயல், உரித்தாளியின் பெயர் ஜயசந்திர முடியானசலாகெ டொன்—மேயல் ஹென்றிக், வியல், லேக் ரூட், பொறல்ஸ்கொமுல், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 23 3

துண்டு 8

காணியின் பெயர் டெல்கலுமுடி விபரம் நெல்வயல், உரித்தாளியின் பெயர் டி. தமமலோக்க தேரோ, விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 16 5

துண்டு 9

காணியின் பெயர் சியம்பலகலுவத விபரம் பள்ளக்காடு, எ வி லேவல், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 01 0 மொத்தம் ஏ 1, ஸ்ர 1, ப 7 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1957 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ந்தேதி காலை 9 30 மணிகளுக்கு கொழுமடி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ந்தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

என் பி எம் செனிவிரத்தினை, கூட்டு உதவி அரசாட்சி ஏசுண்டு

கொழுமடி கச்சேரி, 1957 ம் ஆண்டு மார்ச் மீ 9 ந் உ

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ள விருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம் கண்டி பாதத வளாட்ட டிவிஷன், கங்காவட்ட கோராளை, உட்பேராதெனிய கிராமத்திலுள்ள ஸ்பிரிங்ஹில் தோட்டத்தில் 14 6 பாச்சல் விசாலமுள்ள மூன்று காணி துண்டுகள் ஆரம்பப்பட்ட இல ஏ 2395 லு துண்டுகள் 4, 5, 6 என விபரிக்கப்பட்டுள்ளது

உரிமை கோருபவா எச் ஏ சிரிசேன, ஸ்பிரிங்ஹில் தோட்டம், கண்டி.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1957 ம் ஆண்டு மே மாதம் 2 ந்தேதி காலை 11 30 மணிகளுக்கு கண்டிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ந்தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

காணியின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மறறும் ஏதும் சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத் தொகை நியாயமரின் தென நிரூபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின் போது சமாப்பிக்க வேண்டும்

வி பி ஏ. பெரோரா, டி.லத்திரிக் உதவி அரசாட்சி ஏசுண்டு

கண்டிக் கச்சேரி, 1957 ம் ஆண்டு மார்ச் மீ 4 ந் உ

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், உட்புலக்கம், அம்பகமுல் கோராலை சமவில் கிராமத்திலுள்ள, காசலேரே தோட்டத்தில் ஏ 1, ஸ்ர 3, ப 21 2 விசால முள்ள காணி துண்டு இதன் விபரங்களை ஆரம்பப்பட்ட இலக்கம் A 2404 லு துண்டு 1 என அளக்கப்பட்டு விபரிக்கப்பட்டுள்ளது உரித்தாளியின் பெயர் மெஸல் எச் டபனியு அம்ரகூரிய, எஸ்டேட் லிமிடெட், 49/17 ஜல்லெண்டை கட்டிடம், கொழுமடி 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1957 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ந்தேதி காலை 10 மணிகளுக்கு கண்டிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ந்தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

காணியின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மறறும் ஏதும் சாதனங்களையும், கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத்தொகை நியாயமான தென நிரூபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின் போது சமாப்பிக்க வேண்டும்

டி. ஜி. எல். மிலேர், டி.லத்திரிக் அரசாட்சி ஏசுண்டு

கண்டிக் கச்சேரி, 1957 ம் ஆண்டு மார்ச் மீ 9 ந் உ

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

காணியின் பெயர் கொடகலூர்பட்டண-துண்டு 1, ஆரம்பப்பட்ட இல PPA 2397, விசாலம் ஏக்கர் 7 ஸ்டீட் 3 பாச்சல் 02 இருப்பு மத்திய மாகாணம், நுவரெலிய டி.லத்திரிக், கொதமலைப் பகுதி, நம்பொட் கோறளையிலுள்ள கட்டுக்கித்தலை கிராமம், விபரம் நெற பரப்பு தரிசு நிலமும் தோட்டமும், 15 வருட வளாச்சியுள்ள பலா மரங்கள் 28, மாமரங்கள் 17, சிறு தொகை வாழைக்கரும் எலுமிச்சை கரும், தற்காலிக கட்டிடங்கள் 9, 'நிரந்தரக்கட்டிடம் 1, தற்காலிகக் கட்டிடத்தின் பகுதி 1 உரித்துக்கொடுவோர் டவ்தோட்டம் கம்பெனி, எஜனல் ஜியோஜ் ஸரியுவேட் அண்ட கம்பெனி, கொழுமடி.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1957 ம் ஆண்டு மே மாதம் 6 ந்தேதி முற்பகல் 10 மணிகளுக்கு என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1957 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ந்தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

தி.லல் தேவேந்திரா மாவட்ட காணி உத்தியோகத்தார

நுவரெலியாக் கச்சேரி 1957 ம் ஆண்டு பெப்ரவரி மீ 25 ந் உ

இல 3/40/47

நாலந்தை ஆற்றுத்தண்ணீர் திட்டத்தால் தாக்கப்பட்ட காணிகள் எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அ தாவது —

அனுபந்தப்பட இல 2 இறுதிகிராமப்பட்ட இல 83 கிராமம் பொரோகாரகம்

துண்டு 492

காணியின் பெயர் அலண்டு கல்கொடுவே வெல், விபரம் வயல் நிலம், உரித்தாளியின் பெயர் பஹலகெதரகூருஹாமி, பஹலகெதர உக்குமெனிக்கா கிரிஓருவ, அகூராமப்பொட், விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 08,

துண்டு 493

காணியின பெயர் அலெக்சாண்டர் கொடுவே வத்தயும் அலெக்சாண்டர் கொடுவே வெலயும், விபரம் பின்வருவனவற்றைக் கொண்ட பிரயோசனத்துக்குட்படாத நிலம், 40 வருடத்து 1 தெனையும் வயல் நிலமும், உரித்தாளியின் பெயர் பதுலகஹமுலவத்த கெதர் குருஹாமி, பதுலகஹமுலவத்த கெதர் ரனஹாமி, பதுலகஹமுலவத்த கெதர் டிகிரிமெனிகா, பதுலகஹமுலவத்த கெதர் ரனஹாமி, பதுலகஹமுலவத்த கெதர் டிகிரிமெனிகா, பதுலகஹமுலவத்த கெதர் ரனஹாமி, பதுலகஹமுலவத்த கெதர் டிகிரிமெனிகா, அகுராமப்பொட, பிரயோசனத்துக்குட்படாத நிலம் ஏ 0, ரூ 1, ப 20 வயல் நிலம் ஏ 0, ரூ 1, ப 07 விசாலம் ஏ 0, ரூ 2 ப 27

துண்டு 494

காணியின பெயர் அலெக்சாண்டர் கொடுவே வத்தயும் அலெக்சாண்டர் கொடுவே குமபுரயும், விபரம் பின்வருவனவற்றைக் கொண்ட தோட்டம், 15 வருடத்து 72 பஞ்சி, 15 வருடத்து 12 பலா, 5 வருடத்து 6 தெனும் 10 வருடத்து 2 கமுரு, 10 வருடத்து 1 எலுமிச்சை மரமும் வயல் நிலமும், உரித்தாளியின் பெயர் உதுமா லெவ்வலாகெதர் அபதுல் றகுமான், அலுத்தகம், வகாகோட்டை தோட்டம் ஏ 1, ரூ 1, ப 01, வயல் நிலம் ஏ 0, ரூ 2, ப 11 விசாலம் ஏ 1, ரூ 3, ப 12

துண்டு 495

காணியின பெயர் அலெக்சாண்டர் கொடுவே வெல, விபரம் வயல் நிலம், உரித்தாளியின் பெயர் மஹ ஆர்ச்சிலாலாகெதர் டிகிரிமெனிகா எத்தனும், கிரிஓருவ, அகுராமப்பொட, விசாலம் ஏ 0, ரூ 1, ப 16

துண்டு 496

காணியின பெயர் அலெக்சாண்டர் கொடுவே கும்புர, விபரம் வயல் நிலம், உரித்தாளியின் பெயர் மஹ ஆர்ச்சிலாலாகெதர் டிகிரிமெனிகா கிரிஓருவ, அகுராமப்பொட, விசாலம் ஏ 0, ரூ 1, ப 12

துண்டு 498

காணியின பெயர் எகொடவெல, விபரம் வயல் நிலம், உரித்தாளியின் பெயர் டி, ஏ டபினயு வீரகோன், கொலகன வத்த, பலாபதவெல, விசாலம் ஏ 0, ரூ 3, ப 30

துண்டு 499

காணியின பெயர் எகொடவத்த, விபரம் பின்வருவனவற்றைக் கொண்ட தோட்டம், 10 வருடத்து 16 பஞ்சி, உரிமைகேட்பவரின் பெயர் பதுலகஹமுலவத்தகெதர் குருஹாமி, பதுலகஹமுலவத்த கெதர் ரனஹாமி, பதுலகஹமுலவத்தகெதர் டிகிரிமெனிகா, பதுலகஹமுலவத்தகெதர் டிகிரிமெனிகா, விசாலம் ஏ 0, ரூ 2, ப 32

துண்டு 500

காணியின பெயர் எகொடவெல பிலைவயும் எகொடவெலயும், விபரம் பின்வருவனவற்றைக் கொண்ட தோட்டம் 2 பலா மரம், 2 பஞ்சி மரம், 4 வருடத்து 4 லுனுமித்தல்யும் 1 வயலும், உரித்தாளியின் பெயர் உகெதர் முதியானச, உகெதர் ஹீனமெனிகா, உகெதர் பிசோமெனிகா, உகெதர் புனிபண்டா, தோட்டம் ஏ 0, ரூ 2, ப 24, வயல் ஏ 0, ரூ 1, ப 17 விசாலம் ஏ 1, ரூ 0, ப 01

துண்டு 501.

காணியின பெயர் எகொடவெல, விபரம் வயல் நிலம், உரித்தாளியின் பெயர் தெஹிபியர்வத்தே கெதர் முதுபண்டா, விசாலம் ஏ 0, ரூ 15 ப 01

துண்டு 502.

காணியின பெயர் எகொடவெல, விபரம் வயல் நிலம் உரித்தாளியின் பெயர் புலுக்கஹாயய பொடிஹாமி, விசாலம் ஏ 0, ரூ 0, ப 37

துண்டு 503

காணியின் பெயர் எகொடவெல; விபரம் வயல் நிலம், உரித்தாளியின் பெயர் பாஹுவத்தே கெதர் டிகிரிமெனிகா, விசாலம் ஏ 0, ரூ 0, ப 31

துண்டு 504.

காணியின பெயர் எகொடவெல; விபரம் வயல் நிலம், உரித்தாளியின் பெயர் புலுக்கஹாயய பொடிஹாமி, விசாலம் ஏ 0, ரூ 0, ப 27.

துண்டு 505,

காணியின பெயர் எகொடவெல, விபரம் வயல் நிலம், உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற எச் உ குணசேகரவின பூதலகாரரான எச் எம் குணசேகரா, தலைமை ஆசிரியர் வராகொட, அரசாங்க உயர்தர பாடசாலை, கெலனியா, விசாலம் ஏ 0, ரூ 0, ப 32

துண்டு 506

காணியின பெயர் எகொடவெல, விபரம் வயல் நிலம், உரித்தாளியின் பெயர் பதுலகஹமுலவத்த கெதர் ரனஹாமி, பதுலகஹமுலவத்த கெதர் டிகிரிமெனிகா, அகுராமப்பொட, விசாலம் ஏ 0, ரூ 1, ப 23

துண்டு 507

காணியின பெயர் எகொடவெல, விபரம் வயல் நிலம், உரித்தாளியின் பெயர் எஸ் எஸ் கணகசபை, நாகொல்ல ரேட்டி மாதனை, விசாலம் ஏ 0, ரூ 2, ப 07

துண்டு 508

காணியின் பெயர் எகொடவெல விபரம் வயல் நிலம், உரித்தாளியின் பெயர் உனகஹகெதர் டிகிரிமெனிகாவும் அலுத்தகெதர் செய்யது அகமது நமடகஹவத்த, கலேவெல, விசாலம் ஏ 0, ரூ 0, ப 30

துண்டு 509

காணியின பெயர் எகொடவெல பிலைவ, விபரம் பின்வருவனவற்றைக் கொண்ட தோட்டம் 5 வருடத்து 1 லுனுமித்தல், 5 வருடத்து 24 பஞ்சி உரித்தாளியின் பெயர் எஸ் எஸ் கணகசபை, நாகொல்ல ரேட்டி, மாதனையும், போகஹாக்கெதர் ஏ ஜோனரொடரிகோவும், விசாலம் ஏ 0, ரூ 3, ப 13

துண்டு 510

காணியின பெயர் அலுபியாய வத்த, விபரம் 10 வருடத்து 22 பஞ்சி மரங்களைக் கொண்ட சேனை, உரித்தாளியின் பெயர் டி ஹீலங்கமுல, ஸகூல் மாஸ்டர், ஹீலங்கமுல, மாதனை, விசாலம் ஏ 1, ரூ 3, ப 33

துண்டு 511

காணியின பெயர் கந்தகொலையாய, விபரம் சேனை, உரித்தாளியின் பெயர் பிஹீலகெதர் புனிசிராலயும் பிஹீலகெதர் அபபுஹாமியும், விசாலம் ஏ 0, ரூ 0, ப 16

துண்டு 512

காணியின பெயர் பிஹீலகெதர், விபரம் வயல் நிலம், உரித்தாளியின் பெயர் இமபுலனகெதர் வலவுவே தாமகோத்தி (விலகிய ஆர் எம்) பலாபதவெல, மாதனையும், ஹேனேகெதர் ரனஹாமி, கிரிஓருவ, அகுராமப்பொட, விசாலம் ஏ 0, ப 3, ப 11

துண்டு 513

காணியின பெயர் பிஹீலகெதர், விபரம் வயல்நிலம், உரித்தாளியின் பெயர் குருனேனலாகெதர் ஜெயலாபதீன், குருனேனலாகெதர் ஹமது எம்மல்பொத, வஹகோட்ட, விசாலம் ஏ 0, ரூ 0, ப 036

துண்டு 514

காணியின பெயர் பிஹீலகெதர், விபரம் வயல்நிலம், உரித்தாளியின் பெயர் உனகஹகெதர் டிகிரிமெனிகாவும் அலுத்தகெதர் செய்யது அகமது நமடகஹவத்த, கலேவெல, விசாலம் ஏ 0, ரூ 0, ப 37

துண்டு 515

காணியின பெயர் பிஹீலகெதர், விபரம் வயல்நிலம், உரித்தாளியின் பெயர் இமபுலனகெதர் வலவுவே தாமகோத்தி (விலகிய ஆர் எம்) பலாபதவெல, மாதனை ஹேனேகெதர் ரனஹாமி, கிரி ஓறுவா, அகுராமப்பொட, விசாலம் ஏ 0, ரூ 2, ப 22

துண்டு 516

காணியின பெயர் பிஹீலகெதர், விபரம் வயல்நிலம், உரித்தாளியின் பெயர் எஸ் எம் காசிம், எம்மல்பொத, வஹகோட்ட, விசாலம் ஏ 0, ரூ 3, ப 18.

துண்டு 517

காணியின பெயர் ஹமதுகொடுவ, விபரம் வயல்நிலம், உரித்தாளியின் பெயர் பிஹீலகெதர் மெனிகரால், அபயசிங்க, விசாலம், ஏ 0, ரூ 2 ப 21

துண்டு 518

காணியின பெயர் பிஹீலகெதர், விபரம் வயல்நிலம், உரித்தாளியின் பெயர் குருனேனலாகெதர் ஜெயலாபதீன், குருனேனலாகெதர் ஹமது, எம்மல்பொத, வஹகோட்ட, விசாலம், ஏ 1, ரூ 0 ப 15

துண்டு 519

காணியின பெயர் பிஹீலகெதர், விபரம் வயல் நிலமும் சேனையும், உரித்தாளியின் பெயர் பிஹீலகெதர் டிகிரிமெனிகா அமமா இதை கலேவெல, நமடகஹவத்த அலுத்தகெதர் செய்யது அகமது வால எதிரக்கப்பட்டது, வயல் நிலம் ஏ 0, ரூ 2, ப 12, சேனை ஏ 0, ரூ 0, ப 09 விசாலம் ஏ 0, ரூ 2, ப 21

துண்டு 520

காணியின பெயர் அலவதுமகுமபுர, விபரம் வயல் நிலமும் சேனையும்; உரித்தாளியின் பெயர் பிஹீலகெதர் மெனிகரால் அபயசிங்க, வயல் ஏ 0, ரூ 3 ப 13, சேனை ஏ 0, ரூ 0, ப 08 விசாலம் ஏ 0, ரூ 3, ப. 21

துணை 521

காணியின பெயர் அலவதும்குமபுற விபரம் வயல் நிலமும் சேனையும் உரித்தாளியின பெயர் வயல் ஏ 0, றா 0, ப 32, சேனை ஏ 0, றா 1, ப 30 விசாலம் ஏ 0, றா 1, ப 32

துணை 523,

காணியின பெயர் அலவதும்குமபுற, விபரம் வயல்நிலம், உரித்தாளியின பெயர் காலஞ்சென்ற எச் உ குணசேகரானின் பூதலகாரான எச் எம் குணசேகர தலைமை ஆசிரியர், வராகொட-அரசாங்க உயாதர பாடசாலை, கெலனிய விசாலம் ஏ 0, றா 3, ப 09

துணை 524

காணியின பெயர் அலவதும்குமபுற விபரம் வயல் நிலம், உரித்தாளியின பெயர் பிஹிலலகெதர அபபுறாமி விசாலம் ஏ 0, றா 1, ப 09

துணை 525

காணியின பெயர் அலவதும்குமபுற, விபரம் பின்வருவனவற்றைக் கொண்ட வயல் நிலம் 15 வருடத்து 2 தென்கை உரித்தாளியின பெயர் ஹேவாஹேவாலகே அமரதாசு, 398, திரிகோணமலை வீதி, மாதலை, விசாலம் ஏ 0, றா 1, ப 31

துணை 526

காணியின பெயர் ஆண்டியாகொடுவேவெல், விபரம் வயல் நிலமும் சேனையும் உரித்தாளியின பெயர் ரனமுக்கு ஆரச்சிலாலா கெதர டின்கிரி அம்மாவு, ரனமுக்கு ஆரச்சிலாலாகெதர கருணாதன யும், கிரிஞ்சுவ, அருராமபொட பிஹிலலகெதர பண்டிரால் அடயசிங்கயும், பிஹிலலகெதர மெனிகரால் அபயசிங்கயும் வயல் ஏ 3, றா 1, ப 22 சேனை ஏ 0 றா 1, ப 10 விசாலம் ஏ 3, றா 2 ப 32

துணை 527

காணியின பெயர் ஆண்டியாகொடுவேவெல், விபரம் வயல் நிலமும், குடுமிதிக்கும் கமதையும், உரித்தாளியின பெயர் பஹல கெதர புள்கிரால், வயல் ஏ 0, றா 3, ப 11, கமதைய ஏ 0, றா 0, ப 12 விசாலம் ஏ 0, றா 3, ப 23

துணை 528

காணியின பெயர் ஆண்டியாகொடுவேவெல், விபரம் வயல் நிலம், உரித்தாளியின பெயர் பொரோகாரகம் பனசாலையின பிரதம பாதுகா வலா சங்கைக்கரிய என சீலரத்தன, விசாலம் ஏ 0, றா 1, ப 38

துணை 529

காணியின பெயர் ஆண்டியாகொடுவேவெல் பிலலை, விபரம் சேனை, பின்வருவனவற்றைக்கொண்ட 5 வருடத்து 1 பஞ்சி, உரித்தாளியின பெயர் பிஹிலலகெதர மெனிகரால் அபயசிங்க விசாலம் ஏ 0, றா 2 ப 04

துணை 530

காணியின பெயர் தெஹிபிடியே பிலலாவும், தெஹிபிடியேகும்புற யும், விபரம் சேனையும் வயல் நிலமும், உரித்தாளியின பெயர், விலபட பெரெரா, தொடனதெனிய, மாதலை, சேனை ஏ 0, றா 3, ப 08 வயல் ஏ 0, றா 2, ப 10 விசாலம் ஏ 1, றா 1, ப 18

துணை 532

காணியின பெயர் மல்லிகேயாய்ஹேன, விபரம் சேனை, உரித்தாளியின பெயர் தலகஹகெதர முதுபண்டா, தலகஹகெதர உக்குபண்டா தலகஹகெதர சந்திரபால், விசாலம் ஏ 0, றா 1 ப 01

துணை 533

காணியின பெயர் மல்லிகேயாய்ஹேன, விபரம் சேனை உரித்தாளியின பெயர் தலகஹகெதர முதுபண்டா, தலகஹகெதர உக்குபண்டா, தலகஹகெதர சந்திரபால், விசாலம் ஏ 1, றா 1, ப 34

துணை 534

காணியின பெயர் மல்லிகேயாய், விபரம் சேனை, உரித்தாளியின பெயர் பிஹிலலகெதர நெட்டிக்குமாரகே அபபுறாமியும், நெட்டிக்குமாரகே புள்கிராலயும், விசாலம் ஏ 1, றா 3, ப 38

துணை 535

காணியின பெயர் மல்லிகேயாய்ஹேன விபரம் சேனை, உரித்தாளியின பெயர் போகஹகெதர ஏ சோன ரொடிகோ, விசாலம் ஏ 1, றா 3, ப 33

துணை 436

காணியின பெயர் மல்லிகேயாய்ஹேன, விபரம், சேனை 'உரித்தாளியின பெயர், விலபட பெரெரா, தொடன தெனிய, மாதலை, விசாலம் ஏ 1, றா 3, ப 10

துணை 537

காணியின பெயர் கிரவனசல்லியேகூடர், விபரம் பின்வருவனவற்றைக் கொண்ட வயல், 40 வருடத்து 1 தென்கை, 10 வருடத்து 1 கிணல், 1 சேனை, உரித்தாளியின பெயர் படல கெதர இசுனநயிதேயும் கோராலகெதர புள்கிராலயும், (வில்லிய வெல் முலாதானி) கெமதயும், நாலந்த, வயல் ஏ 1, றா 2 ப 12, சேனை ஏ 0, றா 0, ப 24 விசாலம் ஏ 1, றா 2, ப 36

துணை 538

காணியின பெயர் ஹீரசேபிடியகும்புறயும் ஹீரசேபிடிய ஹேனயும் விபரம் வயல் நிலமும் சேனையும் உரித்தாளியின பெயர் கொலோனக முலதெனன டிகிரிபண்டா, மேலபிடிப, நாஷல், வயல் ஏ 1, றா 3 ப 25 சேனை ஏ 1, றா 0 ப 13 விசாலம் ஏ 2, றா 3, ப 38

துணை 539

காணியின பெயர் மல்லிகேயாய்ஹேனயும் ஆண்டியாகொடுவே வெலயும், விபரம் பின்வருவனவற்றைக் கொண்ட சேனை, 12 வருடத்து 1 பலா, 12 வருடத்து 1 கசு, 12 வருடத்து 5 எலுமிச்சம், 12 வருடத்து 34 பஞ்சி பின்வருவனவற்றைக் கொண்ட வயல் 30 வருடத்து 6 கழுகு, உரித்தாளியின பெயர் போகஹகெதர ஏ சோன ரொடிகோ, சேனை ஏ 3, றா 3, ப 21, வயல் ஏ 0, றா 3, ப 04 விசாலம் ஏ 4, றா 2, ப 25

துணை 540

காணியின பெயர் கொடவேஹரே கும்புறயும் கொடவேஹரே பிலலயும், விபரம் வயல் நிலம் சேனை குடுமிதிக்கும் களம், உரித்தாளியின பெயர் குருனநேஹேலாகெதர ராஜ மரிககார, குருனநேஹேலாகெதர சாலதீன குருனநேஹேலாகெதர சீபராஜீன, கைபதீன எலமலபொத, வஹகோட்ட, வயல் ஏ 1, றா 0, ப 15 சேனை ஏ 0, றா 1, ப 24 குடுமிதிக்கும் களம் ஏ 0, றா 0, ப 11, விசாலம் ஏ 1, றா 2, ப 10

துணை 541

காணியின பெயர் கோடவேஹரகும்புற, விபரம் வயல் நிலம், உரித்தாளியின பெயர் அகலவதகெதர புள்கிரால் அகலவத்த கெதர ரனஹாமி அகலவதகெதர கஹபண்டா, விசாலம் ஏ 0, றா 3 ப 05

துணை 542

காணியின பெயர் கோடவேஹரகும்புற, விபரம் வயல் நிலம், உரித்தாளியின பெயர் குருனநேலாகெதர ராஜமரிககார, எலமலபொத, வஹகோட்ட, விசாலம் ஏ 0, றா 1, ப 09

துணை 543

காணியின பெயர் கொடவேஹரகும்புற, விபரம் வயல் நிலம், உரித்தாளியின பெயர் குருனநேஹேலாகெதர முலதாபா, எலமல் பொத, வஹகோட்ட, விசாலம் ஏ 0, றா 3, ப 27

துணை 544

காணியின பெயர் கொடவேஹரகும்புற, விபரம் வயல் நிலம், உரித்தாளியின பெயர் குருனநேஹேலாகெதர ஜெயலாபதீன ஹமது, எலமலபொத, வஹகோட்ட; விசாலம் ஏ 0, றா 2, ப 09 மொத்தம் ஏ 47, றா 0, ப 21

எதேதுக்கொளவதற்கான எதனஞ்செய்யும்படி காணி எதேதுக் கொளவதைப்பற்றிய சட்டத்தின் 5 ம பிரிவின (203 ம அதிகாரம்) ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய் 1957 ம ஜூன் 8 ம் மாதம் 8 ந தேதியிலன்று காலே 8 மணிக் கு மாதலை மானவதத அரசினா பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடற்கைகளினது தனமையையும் அவ்வுடற்கைகளுக்காய் தாம சாதிக இம் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி குத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது ஒப்பனைகள் விசாரனைக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம்

அ. இரத்தினம், அரசாட்சி எண்ணு மரத்தலைக் கச்சேரி, 1957 ம ஜூன் மாதம் 8 ந உ.

இல 3/40/47

நாலநதை ஆறறுத்தணனீர் திட்டத்தால தாககப்படட காணிகள எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பினனாச சொல்லபபடும காணிகளை, அ டாவது —

அனுபநதபபட இல 2 இறுதிக கிராமபபட இல 83 குறிச்சி—
பொரோகாரகம

துண்டு 545

காணியின பெயர் கொடுவகெதர குமபுற விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் குருனனேறேலாகெதர ராஜமரிககார எல மலபொத, வறுகோடட விசாலம் ஏ 1, று 0, ப 34

துண்டு 546

காணியின பெயர் தொடலவெறேர குமபுற விபரம நெல வயல் உரித்தாளியின பெயர் ரனசிங்று ஆராச்சிககே மபாட ரனசிங்று, கிரிறுருவ, அகுராமபொட, அகுராமபொட கிரிறுருவ, பறலகெதர கலு பண்டாவால் எதிராககப்படடது விசாலம், ஏ, 0, று, 1, ப, 26

துண்டு 547

காணியின பெயர் பளிககுயாகுமபுர விபரம வயல் நிலமும் றா விடபபட வயலும், 20 வருடத்து மூங்கிலபததையும் உரித்தாளியின பெயர் பிறுலிலகெதர பண்டிரால அபயசிங்க, வயல் ஏ 1, று 3, ப 8 விடபபட வயல் ஏ 0, று 1, ப 12 மொத்தம் விசாலம் ஏ 2, று 0, ப 20

துண்டு 548

காணியின பெயர் மரககலபளளிய குமபுர விபரம பினவருவன வறறைக கொண்ட வயலும், பிரயோனததுககுடபபாத நிலமும் 10 வருடத்து 1 மூங்கில் பததையும் உரித்தாளியின பெயர் பிறுலிலகெதர மெனிகரால் அபயசிங்று வயல் ஏ 0, று 1, ப 18, பிரயோ சனததுககுடபபாத நிலம் ஏ 0, று 0, ப 22 மொத்த விசாலம் ஏ 0, று 2, ப 0

துண்டு 549

காணியின பெயர் மரககலபளளிய குமபுர விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் பிறுலிலகெதர நெட்டிக்குமாறகே அபபுறாமி, ரணமுகு ஆராச்சிலாகே உக்குரால் கிரிறுருவ, அகுராமபொட விசாலம் ஏ 0, று 1, ப 30

துண்டு 550

காணியின பெயர் மரக்களபளளிய குமபுர விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் மறா ஆராச்சிலாகெதர பொடிறாமி, கிரிறுருவ, அகுராமபொட விசாலம் ஏ 0, று 2, ப 6

துண்டு 551

காணியின பெயர் மரககலபளளிய குமபுர விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் பிறுலிலகெதர மெனிகரால் அபயசிங்று, பிறுலிலகெதர அபபுறாமி விசாலம் ஏ 0, று 1, ப 20

துண்டு 552

காணியின பெயர் மரககலபளளியேகுமபுர விபரம . பினவருவன வறறைககொண்ட வயல், 15 வருடத்து றுரு மூங்கில் பததை உரித்தாளியின பெயர் பறலகெதர குருறாமி, கிரிறுருவ, அகுராமபொட விசாலம் ஏ 0, று 1, ப 13

துண்டு 553.

காணியின பெயர் மரககலபளளியேகுமபுர விபரம வயல் நிலமும் குடுமிதிக்கும கலமும் உரித்தாளியின பெயர் பிறுலிலகெதர நெட்டி குமாறகே அபபுறாமி, அக்குராமபொட, கிரிறுருவ, பறலகெதர கலு பண்டாவால் எதிராககப்படடது வயல் ஏ 0, று 2, ப 2 குடுமிதிக்கும கலம் ஏ 0, று 0, ப 16 மொத்த விசாலம் ஏ 0, று 2, ப 18

துண்டு 554

காணியின பெயர் ஓயதெக்கேகுமபுர கொடலல், ஓயதெக்கேகுமபுர விபரம பிரயோசனததுககுடபபாத நிலமும், வயலும் உரித்தாளியின பெயர் குருனனேறேலாகெதர முதலிபு, எலமலபொத, வறா கோடட பிரயோசனததுககுடபபாத நிலம் ஏ 0, று 1, ப 26 வயல் நிலம் ஏ 0, று 1, ப 2 மொத்த விசாலம் ஏ 0, று 2, ப 28

துண்டு 555

காணியின பெயர் ஓயதெக்கேகுமபுர விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் கைகாரகெதர உக்குரால், கைக்காரகெதர கலு மெனிககா, கைக்காரகெதர டிறிமெனிககா, கைக்காரகெதர றுயதுரால் விசாலம் ஏ 0, று 0, ப 22

துண்டு 556

காணியின பெயர் ஓயதெக்கேகெதர குமபுர விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் றெவலவலவிதாணலாகெதர மறுமது தமபி, றெவலவலவறலகொடடே விசாலம் . ஏ 0, று 1, ப 17

துண்டு 557

காணியின பெயர் ஓயதெக்கேகெதரகுமபுற விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் குருனனேலாகெதர ராஜமரிககார, எலமலபொத வறுகோடடே விசாலம் ஏ 0, று 3, ப 9

துண்டு 558

காணியின பெயர் ஓயதெக்கேகுமபுர விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் குருனேறேலாகெதர உதுமாலெவலே, றெவன வெல், வறாபொடட விசாலம் ஏ 0, று 1, ப 23

துண்டு 559

காணியின பெயர் ஓயதெக்கேகுமபுர விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் றேவததகெதர உக்குபண்டா விசாலம் ஏ 0, று 1, ப 30

துண்டு 560

காணியின பெயர் ஓயதெக்கேகுமபுற விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் குருனனேறேலாகே தர ராஜமரிககார, எலமலபொத்த, வறுகொடட விசாலம் ஏ 0, று 1, ப 10

துண்டு 561

காணியின பெயர் ஓயதெக்கேகொடெலல் விபரம பிரயோசனததுக் குடபபாத நிலம் உரித்தாளியின பெயர் குருனனேறேலாகெதர ராகமரிககா எலமலபொத்த வறுகோடட குருனனேறேலாகெதர கபுரு லெபபே, றெவனவெல் வறுகோடடே றேவததகெதர உக்குபண்டா விசாலம் ஏ 0, று 0, ப 17

துண்டு 562

காணியின பெயர் ஓயதெக்கேகுமபுர விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் குருனனேறேலாகேதர கபுரு லெபபே, றெவன வெல் வறுகோடட விசாலம் ஏ 0, று 2, ப 36

துண்டு 563

காணியின பெயர் வதுரலலேவதத என்ற பேரால் கூரபபடும ஓய தெக்கேகுமபுரவதத விபரம பினவருவனவறறைகொண்ட தோடடம், 50 வருடத்து 10 தெனனை, 50 வருடத்து 1 பலா, 40 வருடத்து 1 மீமரம் உரித்தாளியின பெயர் மறலகெதர புனசிராலயும், பிறுலிலகெதர றெட்டிமொரகே வபபுறாமியும் விசாலம் ஏ 0, று 1, ப 18

துண்டு 564

காணியின பெயர் வெதுரலலே வத்தயும், வெதுரலலேவததயும் விபரம பினவருவனவறறைக கொண்ட தோடடம், 2 பலாமரம் 40 வருடத்து 2 தெனனை, பிரயோசனததுககுடபபாத நிலம் உரித்தாளியின பெயர் பாலுவததே கெதர டினகிரி மெனிககா, தோடடம் ஏ 0, று 0, ப 20 பிரயோசனததுககுடபபாத நிலம் ஏ 0, று 0, ப 30 மொத்த விசாலம் ஏ 0, று 1, ப 10

துண்டு 565

காணியின பெயர் வதுரலலேவல் விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் லீ பீ எச் அபபுறாமி, வியாபாரி, மாததனை விசாலம் ஏ 0, று 0, ப 32

துண்டு 566

காணியின பெயர் வதுரலலேவல் விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் பறலகெதர கலுபண்டா, கிரிறுருவ, அகுராமபொட விசாலம் ஏ 0, று 1, ப 0

துண்டு 568

காணியின பெயர் பலலியேறேன விபரம சேனை உரித்தாளியின பெயர் எலபெலகெதர பண்டா, தெலதெனியபிறுலிலகெதரநெட்டி குமாறகே அபபுறாமியால் எதிராககப்படடது விசாலம் ஏ 1, று 1, ப 1

துண்டு 569

காணியின பெயர் பலலியேறேன விபரம சேனை உரித்தாளியின பெயர் எலலேபொலகெதர பண்டா, தெலதெனிய, பிறுலிலகெதர நெட்டிக்குமாறகே அபபுறாமியால் எதிராககப்படடது விசாலம் ஏ 0, று 0, ப 20

துண்டு 570

காணியின பெயர் வதுரலலேவல் விபரம தோடடத்தின றா பாகம் (பயிர கிடையாது) உரித்தாளியின பெயர் டிறுலிலகெதர நெட்டிக்குமாறகே அபபுறாமி விசாலம் ஏ 0, று 0, ப 26

துண்டு 571

காணியின பெயர் வதுரலலேவல் விபரம பினவருவனவறறைக் கொண்ட தோடடம் 2-12 வருடத்து 9 பஞ்சமரம், 10 வருடத்து 1 மரம், 10 வருடத்து 5 எனுமிச்சமரம், 10 வருடத்து 2 தோடடமரம், 5 வருடத்து 2 முருங்கமரம் உரித்தாளியின பெயர் பிறுலிலகெதர நெட்டிக்குமாறகே அபபுறாமி விசாலம் ஏ 0, று 0, ப 24

துண்டு 572

காணியின பெயர் வதுரலலேவல் விபரம வயல் நிலம் உரித்தாளியின பெயர் பறலகெதர கலுபண்டா, கிரிறுருவ, அகுராம பொட விசாலம் ஏ 0, று 2, ப 27

துண்டு 573

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் பிஹிலைகெதரஹை லிலை நோன விசாலம் ஏ 0, றா 0, ப 32

துண்டு 574

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் பஹலகெதர குருஹாமி, கிரிஓருவ, அகுராம்பொட விசாலம் ஏ 0, றா 0, ப 29

துண்டு 575

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் மாரகஹவதகெதர முதியானசே, கிரிஓருவ, அகுராம்பொட விசாலம் ஏ 0, றா 1, ப 14

துண்டு 576

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் குருவாவத்தேகெதர முதலிஹாமி விசாலம் ஏ 0, றா 1, ப 14

துண்டு 577

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் குருன்னேஹேலாகெதர முதலிபி, எம்மல் பொத்த, வஹகோட்ட விசாலம் ஏ 0, றா 0, ப 30

துண்டு 578

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் பொரகாரகம் பன்சாலையின பிரதம் பாதுகாவலா சங்கககருயி என லீலரத்தன் விசாலம் ஏ 0, றா 0, ப 25

துண்டு 579

காணியின பெயர் : வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் வீ பீ எச் அபுஹாமி, வியாபாரி, மாத்நை விசாலம் ஏ 0, றா 1, ப 24

துண்டு 580

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் குருவாவத்தேகெதர புனசிரால விசாலம் ஏ 0, றா 2, ப 12

துண்டு 581

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் ரனமுகு ஆராச்சிராலகே உக்கு அம்மா விசாலம் ஏ 0, றா 1, ப 04

துண்டு 582,

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் மாரகஹவத கெதர முதியானசே, கிரிஓருவ, அகுராம்பொட விசாலம் ஏ 0, றா 0, ப 29

துண்டு 583

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் ரனமுகு ஆரச்சிலாலாகே டி.என்கிரி அம்மாவும ரனமுகு ஆரச்சிலாலாகே கருராதனயும் விசாலம் ஏ 0, றா 1, ப 09

துண்டு 584

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் வீரசிஹு பத்திரனகே ஹென்திரிக அபுஹாமி, இலக்கம் 143, திரிகோணமலை வீதி, மாத்நை விசாலம் ஏ 0, றா 1, ப 05

துண்டு 585

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் பிரயோசனத்துக்குட்படாத நிலம் உரித்தாளியின பெயர் குருவாதே கெதர முதலிஹாமி வயல் நிலம் ஏ 0, றா 0, ப 34 பிரயோசனத்துக்குட்படாத நிலம் ஏ 0, றா 0, ப 06 மொத்த விசாலம் ஏ 0, றா 1, ப 0

துண்டு 586

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் பிரயோசனத்துக்குட்படாத நிலம் உரித்தாளியின பெயர் அகலவாதே கெதர குடாரால் வயல் நிலம் ஏ 0, றா 0, ப 36 பிரயோசனத்துக்குட்படாத நிலம் ஏ 0, றா 0, ப 10 மொத்த விசாலம் ஏ 0, றா 1, ப 06

துண்டு 587

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் வீனியாகுமாரகே புனசிரால, கருனகெதர மெனிகரால, வீனியாகுமாரகே அபுஹாமி, வீனியாகுமாரகே கலுமெனிககா, கிரிஓருவ, அகுராம்பொட விசாலம் ஏ 0, றா 2, ப 02

துண்டு 588

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் பின்வருவனவற்றைக் கொண்ட தோட்டம், 5 வருடத்து வாழைப்பததைகள், 50 வருடத்து 1 மீ மரம், 5 வருடத்து 2 பஞ்சுமரம், 15 வருடத்து 2 கன்னூரிய மரம் 5 வருடத்து 2 லுனுமிதலெம்ம உரித்தாளியின பெயர் பஹலகெதர புனசிரால விசாலம் ஏ 0, றா 1, ப 24

துண்டு 589

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வதுரஸேவெல் விபரம் தோட்டம் (விடப்பட்டது) பின்வருவனவற்றைக் கொண்டது 30 வருடத்து 1 புனிமரம், 30 வருடத்து 1 பலாமரம், 12 வருடத்து 3 பலாமரமும் வயலும் உரித்தாளியின பெயர் பஹலகெதரகலு பண்டா, கிரிஓருவ, அகுராம்பொட, தோட்டம் (விடப்பட்டது) ஏ 0, றா 0, ப 30, வயல் ஏ 0, றா 1, ப 36, மொத்த விசாலம் ஏ 0, றா 2, ப 26

துண்டு 591

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் பிரயோசனத்துக்குட்படாத நிலம் உரித்தாளியின பெயர் பஹலகெதர குருஹாமி, பஹலகெதர உக்குமெனிககா, கிரிஓருவ, அகுராம்பொட வயல் நிலம் ஏ 0, றா 2, ப 6 பிரயோசனத்துக்குட்படாத நிலம் ஏ 0, றா 0, ப 6, மொத்த விசாலம் ஏ 0, றா 2, ப 12

துண்டு 592

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் குடு மிதிக்கும் களம் உரித்தாளியின பெயர் பிஹிலை கெதர புனசிரால வயல் நிலம் ஏ 0, றா 1, ப 18 குடு மிதிக்கும் களம் ஏ 0, றா 0, ப 11 மொத்த விசாலம் ஏ 0, றா 1, ப 29,

துண்டு 593

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் பின்வருவனவற்றைக் கொண்ட வயல், 10 வருடத்து 7 கமுகு உரித்தாளியின பெயர் அகலவாதகெதர குடாரால், விசாலம் ஏ 0, றா 2, ப 13

துண்டு 594

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் பின்வருவனவற்றைக் கொண்ட தோட்டம் (விடப்பட்டது), 5 வருடத்து 1 பலா உரித்தாளியின பெயர் பஹலகெதர கலுபண்டா, கிரிஓருவ, அகுராம்பொட விசாலம் ஏ 0, றா 0, ப 19

துண்டு 595

காணியின பெயர் வதுரஸேவெல் விபரம் வயல் நிலம் உரித்தாளியின பெயர் வீரசிஹு பத்திரனகே ஹென்திரிக அபுஹாமி, இலக்கம் 143, திரிகோணமலை வீதி, மாத்நை விசாலம் ஏ 0, றா 2, ப 22,

துண்டு 596

காணியின பெயர் நிககொடமுல்லவாத, விபரம் பின்வருவனவற்றைக்கொண்ட தோட்டம், 12 வருடத்து 2 பலா உரித்தாளியின பெயர்; அலுத்தகெதர பின்ஹாமி, அலுத்தகெதர எலில் நோன, அலுத்தகெதர புனசிராமமா, அலுத்தகெதர டி.என்கிரி அம்மா, அலுத்தகெதர புனசிராமமா, அலுத்தகெதர டி.என்கிரி மெனிககா விசாலம் ஏ 0, றா 0, ப 32 மொத்த விசாலம் ஏ 23, றா 0, ப 09,

எடுத்துக்கொள்வதற்கான எத்தனைசெய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தின் 5 ம் பிரிவின் (203 ம அதிகாரம்) ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதைக்கொண்டு பிரதிபலிப்பது விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சக்ரம தாமாக அல்லது அவருடைய காரியகாராமுலமாய 1957 ம ஆண்டு எப்பிரிவு மாதம் 9 ம திகதியிலின்று காலே 8 00 மணிக் கு மாத்நை மாணவகத அரசினா பாடசாலையில் எனமுன்பாச வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடந்தைகளினது தளமையையும் அவவுடந்தை களுக்காயத் தாம சாதிக்கும் உரித்துகளின தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இது அலுத்தகெதர கேட்டுக்கொள்ளப்படுகின்றது ஒப்புணைகள் விசாரணைக்கு கொண்டு வர வேண்டியது அவசியம்

அ இரத்தினம்,
அரசாட்சி எச்சுறை

மாத்நை க கச்சேரி,
1957 ம மார்ச் 8 ந க.

இல LA 1088

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட இல I S P P 5

துண்டு 259

காணியின் பெயர் முரசமோட்டை காடு விபரம் நெற்காணியும் வரம்பும், உரித்தாளியின் பெயர் முடிக்குரிய காணி, 8 கந்தையா, இராசாவின் தோட்டம், யாழ்ப்பாணம் விசாலம் ஏ 0, றா 0, ப 4 5

துண்டு 260

காணியின் பெயர் முரசமோட்டை காடு, விபரம் நெற்காணியும் வரம்பும், உரித்தாளியின் பெயர் முடிக்குரிய காணி, வி பொன்னு சாமி, உதவி ஐக்கிய சங்க பதிவுகாரர், வவனியா, விசாலம் ஏ 0, றா 0, ப 3 5

துண்டு 261

காணியின் பெயர் முரசமோட்டை காடு, விபரம் நெற்காணியும் வரம்பும், உரித்தாளியின் பெயர் 8 கந்தையா, இராசாவின் தோட்டம், யாழ்ப்பாணம் விசாலம் ஏ 0, றா 2, ப 1 7

துண்டு 262

காணியின் பெயர் முரசமோட்டை காடு, விபரம் வரம்பு நீய பாசன வாய்க்கால் நெற்காணி, உரித்தாளியின் பெயர் வி பொன்னு சாமி, உதவி ஐக்கிய சங்க பதிவுகாரர், வவனியா, விசாலம் ஏ 0, றா 0, ப 18 7

துண்டு 263

காணியின் பெயர் முரசமோட்டை காடு, விபரம் வரம்பு, நீய பாசன வாய்க்கால்கள், நெற்காணி (கைவிடப்படாது) நெற்காணி உரித்தாளியின் பெயர் வி பொன்னுசாமி, உதவி ஐக்கிய சங்க பதிவுகாரர், வவனியா விசாலம். ஏ 0, றா 2, ப 11 4

துண்டு 264

காணியின் பெயர் முரசமோட்டை காடு, விபரம் நீய பாசன வாய்க்கால், 4 கமுக்கு, 15 வருஷம், 1 மா 10 வருஷம் கொண்ட நெற்காணி, உரித்தாளியின் பெயர் A நாகலிங்கம் பெண அமிரதரத்தினம், காரைநகர், மேற்கு காரைநகர், விசாலம் ஏ 0, றா 1, ப 5 8

துண்டு 265

காணியின் பெயர் முரசமோட்டை காடு, விபரம் வரம்பு நெற்காணி உரித்தாளியின் பெயர் அம்பலவாணா கதிர்வேலு, தெமக்கொடை, காரைநகர் மேற்கு, காரைநகர், விசாலம் ஏ 0, றா 0, ப 36 2

துண்டு 266

காணியின் பெயர் முரசமோட்டை காடு, விபரம் நீய பாசன வாய்க்கால்கள், 23 கமுக்கு 15 வருஷம், 4 பருத்தி 10 வருஷம், 1 வேம்பு 20 வருஷம் கொண்ட வரம்பு, 5 கமுக்கு 15 வருஷம், 3 பருத்தி 10 வருஷம், உடைய நெற்காணி, 9, பருத்தி 10 வருஷம், 12 கமுக்கு 15 வருஷம், 7 தேக்கு 20 வருஷம், 4 தேக்கு 10 வருஷம், 3 கமுக்கு 20 வருஷம், 6 கலமிலலை 10 வருஷம், 4 புலா 20 வருஷம், 3 தோடை 7 வருஷம், 14 மா 12 வருஷம் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் தியாகராசா பாலசுப்பிரமணியமும், மனைவியும், சிவன கோவில் பருத்தித்திறை, விசாலம் ஏ 0, றா 2, ப 34 8

துண்டு 267

காணியின் பெயர் முரசமோட்டை காடு, விபரம் வரம்பும் நெற்காணியும் உரித்தாளியின் பெயர் முடிக்குரிய காணி, விசாலம் ஏ 0 றா 0, ப 0 4

துண்டு 268

காணியின் பெயர் முரசமோட்டை காடு, விபரம் நீய பாசன வாய்க்கால், வரம்பும் நெற்காணியும், உரித்தாளியின் பெயர் முடிக்குரிய காணி, விசாலம் ஏ 0, றா 0, ப 2 0, மொத்தம் ஏ 2, றா 1, ப 39 9

மேற்குறித்த காணிக்கு உரித்தாபுபேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால்மமாக 1957 ம டிசம்பர் சித்திரை மாதம் 22 ந திகதி, முப 11 மணிக் கு யாழ்ப்பாணம் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்

காணியில் அவர்களுக்குள்ள உட நதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம டிசம்பர் எப்பிரல் மாதம் 3 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டபிளயு பதமநாதன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

யாழ்ப்பாணம் கச்சேரி,

1957 ம டிசம்பர் பங்குனிமீ 2 ந உ

இலக்கம் LM 5530

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட இலக்கம் P P A 860 கிராமங்கள்—மத்தமக்கொட, ஏறபுடுவல்

துண்டு 1

காணியின் பெயர் நுகாக்குழை அல்லது நுகாக்குழை வத்த, விபரம் 17 தெனையும் வாய்க்காலும், உரிமையாளர் டபிளயு பொடிசிங்கோ, மத்தமக்கொட, விசாலம் ஏ 1, றா 1, 05 2

துண்டு 2

காணியின் பெயர் பொத்த குழுபுறவத்த, விபரம் 16 தெனையும் வாய்க்காலும், உரிமையாளர் டபிளயு டி.கிரிசிங்கோ, டபிளயு விமலாவதி விகரமரடன, மத்தமக்கொட, விசாலம் ஏ 0 றா 1, ப 10 2.

துண்டு 3

காணியின் பெயர் மிகாறுவத்த, விபரம் 7 தெனையும் வாய்க்காலும், உரிமையாளர் டி. ஹாவடி வெதா, எச எம் டி. கருமெனிக்கா, மத்தமக்கொட, விசாலம் ஏ 0, றா 0, ப 18 1

துண்டு 4

காணியின் பெயர் குறுகாறுவற்றவத்த, விபரம் 2 தெனையும், 1 பாகு மரங்களும், வாய்க்காலும், உரிமையாளர் எச டி. கிரிசனதா, மத்தமக்கொட, விசாலம் ஏ 0, றா 0, ப 10 3

துண்டு 5

காணியின் பெயர் குறுகாறுவற்றவத்த விபரம் 3 தெனையும் வாய்க்காலும், உரிமையாளர் டி. டி. உக்குவா, மத்தமக்கொட, விசாலம் ஏ 0, றா 0, ப 3 4

துண்டு 6

காணியின் பெயர் மெடக்கொடுவ, விபரம் 2 தெனையும், 3 தென எம்பினை, 1 மா, 2 பலா, வாய்க்கால், உரிமையாளர் எச டி. உங்கா, எச டி. மோட்டியா, மத்தமக்கொட, விசாலம் ஏ 0, றா 0, ப 06 4.

துண்டு 7

காணியின் பெயர் குறுகாறுவற்றவத்த, விபரம் 3 தெனையும், 1 பலா, 1 பாகு, 1 லுனுமிதலை, வாய்க்கால், உரிமையாளர் கெ லமினதுவ கெ பயா மத்தமக்கொட, பரப்பு ஏ 0 றா 0, ப 11 0

துண்டு 8

காணியின் பெயர் கொன்காறுமல்குறையெனவத்த, விபரம் 2 தெனையும், 4 பாகு, வாய்க்கால், உரிமையாளர் டி. ஹாவடி வெதா, டபிளயு பி. லசமா, மத்தமக்கொட, விசாலம் ஏ 0, றா 0 ப 8 6

துண்டு 9

காணியின் பெயர் புளவேபுறவத்த, விபரம் 1 தெனையும், 1 பலா 4 பாகு, வாய்க்கால், உரிமையாளர் ஹேவலாகே பெடா, ஹேவலாகே ஹப்புவா, ஹேவலாகே புனசா, மத்தமக்கொட, பரப்பு ஏ 0, றா 0, ப 25 9

துண்டு 10

காணியின் பெயர் புளவேபுறவ குழுபுற, விபரம் நெல்வயலும் வாய்க்காலும், உரிமையாளர் கெ எ டி. அபுஹாமி, புனஹேல, விசாலம் ஏ 0, றா 0, ப 8 7

துண்டு 11

காணியின் பெயர் புனுவேபுறனவதத, விபரம் 6 தென்னை, 9 நப்பர், 4 பாகு, 1 கசு மரங்களும், வாக்காலும், உரிமையாளர் கெ எ டி அபபுறாமி, புனுவேபு, விசாலம் ஏ 0, றா 0, ப 10 4

துண்டு 12

காணியின் பெயர் மெடகனதேவதத, விபரம் 12 தென்னை, 22 பாகு, 2 நப்பர், 4 பலா, 1 மீ மரங்களும் வாய்க்காலும், உரிமையாளர் ஹேவயலாகே உக்கினதா, மததமகொட, விசாலம் ஏ 0, றா 0, ப 35 2

துண்டு 13

காணியின் பெயர் ஹீவேபெல அஸனதும், விபரம் நெல்வயலும் வாய்க்காலும், உரிமையாளர் ஹேவயலாகே சுறத்தா, மததமகொட, விசாலம் ஏ 0 றா 0, ப 9 6

துண்டு 14

காணியின் பெயர் மெடகனதேவதத, விபரம் 5 தென்னை, 5 பாகு, வாய்க்கால், உரிமையாளர் ஹேவயலாகே றனகிரா, மததமகொட, விசாலம் ஏ 0, றா 0, ப 27 8

துண்டு 15

காணியின் பெயர் கலே அஸனதும், விபரம் நெல்வயலும் வாய்க்காலும், உரிமையாளர் டி ஹாவடி வெதா, கன்னத்தோட்ட, விசாலம் ஏ 0, றா 0, ப 17 3.

துண்டு 16

காணியின் பெயர் கலன்கறமுலஅஸனதும், விபரம் நெல்வயலும் வாய்க்காலும், உரிமையாளர் ஹேவயலாகே புனசா, மத்தககொட, விசாலம் ஏ 0, றா 0, ப 09 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராஸலமாக 1957 ம் ஆண்டு மே மாதம் 7 ந தேதி காலை 9 30 மணிக்கு றுவனவெலை சேகியூட பங்களாவில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும் அததொகை அளிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகனாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டி. அலுவலகர், டிஸ்திரிக் அரசாட்சி ஏசுண்டு

கேகாலக கச்சேரி, 1957 ம் ஆண்டு மார்ச் 2 ந உ

நாளுவித அறிவித்தல்

LS 3871

முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

றெம்பவ கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நமடிகைப் பொறுப்பாளர், கரும் றெம்பவ வாசுகனாமகிய திருவாளர்கள் மீறு யூசி லேக்கம் லாகேயகின லெபெ, மீறுயூசி லேக்கம்லாகே உடுமா லெபபகே அகமது லெபப, வீரசேகரா பமுனு முதியானலிலாகே புனசி முதலிகாமி எனப்பவர்கள் குருணாகல் மாவட்டம், தேவமதி கப்பத்த, றெம்பவ கிராமத்தில் 1754 ம ஆரம்ப படத்தில் 2 துண்டிலிருந்து 1/2 ஏக்கர் விசாலமுள்ள முடிக்குரிய காணித்துண்டை அதிலே ஒரு கிராம அபிவிருத்தி கூட்ட மண்டபம் கட்டும் பொருட்டு குத்தகைக்கு கேட்டு விண்ணப்பித்திருக்கின்றார்கள் என்று இத்தால் அறிவித்தல் செய்யப்படுகின்றது

2 குறித்த கருமத்தின் பொருட்டு அக்காணி கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது எனைய நிபந்தனைகளுடன் பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைவாக குறித்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு குத்தகை கொடுக்க உத்தேசிக்கப்படுகின்றது —

- (அ) காலம் : 5 ஆண்டுகள்,
- (ஆ) வாடகை ஆண்டுகு சதம் 50
- (இ) குத்தகைக் கெடுதலிருப்பவர்கள் குத்தகை தொடங்கிய ஓர் ஆண்டிற்குள் குருணாகல் அரசாங்க மாகாண அதிபர் திருப்பிப் படும விதத்தில் குறித்த காணியில் ஓர் கிராம அபிவிருத்தி கூட்ட மண்டபம் ஒன்று நிறுவுதல் வேண்டும்,
- (ஈ) குத்தகைக்காரர் குறித்த காணியை ஓர் கிராம அபிவிருத்தி கூட்ட மண்டபத்திற்கும் கூட்ட இடத்திற்கு மேயனறி வேறெனக் கருமத்தின் பொருட்டும் உபயோகிக்கக் கூடாது

3 குறித்த குத்தகையை கொடுக்க கூடாதென்று இதனகத்துத் திகதியிலிருந்து ஆறு வாரங்களுக்கிடையில் தக்க காரணங்கள் எழுத்து மூலமாக எனக்குக் காட்டினாலன்றி அக்குத்தகை கொடுக்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெண்டிலல் காணி அதிகாரி

கொழும்பு, 1957 ம் ஆண்டு மார்ச் 14 ந உ

LS 3617

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

இலங்கைச் செல் கொம்பனி, வரையறுக்கப்பட்டது, கொழும்பு, மனனா பெரிய கலையிலுள்ளதும், FTSP-15 பெரியகடை பிரதமபட்டில் 213 ம துண்டும், 214 ம துண்டில் ஒரு பகுதியுமாகிய முடிக்குரிய இரண்டு காணித்துண்டுகளிலிருந்தும் ஏறக்குறைய 0 ஏக்கர், 0 றா, 5 65 போச்சுல நிலத்தை ஒரு டிசலின லூபிரிகேற்றிங் சேவை ஸ்தானம் (Diesoline Lubricating Service Station) நிறுவுதற் பொருட்டுக் குத்தகைக்குத் தரும்படி விண்ணப்பித்துள்ளனா எனபது இத்தால் அறிவிக்கப்படுகின்றது

2 விண்ணப்பத்திலுள்ள நிலத்தை அடுத்தாற்போலுள்ள நிலம் இதே கொம்பனிக்கு, பெற்றேரல், மன்னென்னெய ஆகியவற்றைச் சேகரித்து விநியோகிப்பதற்குத் தேவையான ஸ்தானத்தைத் தாபிக்கும் பொருட்டுக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டுள்ளது அந்த நிலம் முழு வதும் குத்தகைக்கு விடப்படாதேவைக்கே பாவிக்கப்பட்டுள்ளது இப்பொழுது விண்ணப்பம் செய்துள்ள காணி அரசாங்கத்திற்கோ, நகரத்திற்கோ தேவைப்படவில்லை ஆகையால் குறித்த விண்ணப்பத்தை மறும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) இக்காணியை அடுத்ததுள்ள காணியின் குத்தகை முடியும் காலம் வரை குத்தகையாகக் கொடுப்பது, அதாவது 30 9 67 வரை,
- (ஆ) வெகுமதி ரூபா 200/-
- (இ) வாடகை வருடம் ரூபா 52/50,
- (ஈ) குத்தகை பெற்றுப்பவா, குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒருவருட காலத்திற்குள் மனனா மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பிப்படுமபடியாக, அந்நிலத்தில் ஒரு டிசலின லூபிரிகேற்றிங் சேவை ஸ்தானம் நிறுவுதல் வேண்டும்,
- (உ) குத்தகை எடுப்பவா இந்நிலத்தை ஒரு டிசலின லூபிரிகேற்றிங் சேவை ஸ்தானத்தை ஸ்தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன் படுத்தக்கூடாது,

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் எனக்குக் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

கொழும்பு, 1957 ம் ஆண்டு மார்ச் 14 ந உ

கே ஆர் அசரப்பா, காணி அதிகாரிக்காக

LS 3871

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

விடத்தல் தீவிலிருக்கும் பள்ளமடு, பெருங்கனி—மாந்தை ஐக்கிய புலகையிலேச் செய்கையாளர் சங்கம் மனனா மாவட்டத்தைச் சேர்ந்த மாந்தைப் பிரிவினாள் பள்ளமடு என்ற இடத்தில் அரை (1/2) ஏக்கர் முடிக்குரிய நிலத்தை புலகையிலே பதமபடுத்துவதற்குள் மண்டபங்கள் குடிசைகள் கட்டுவதன் பொருட்டு குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனா

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக விருக்கிறது அந்நிலத்தின் எல்லைகள் பின்வருமாறு —

- வடக்கு அப்துல் நிகுமான் செய்யது முகமதுவின காணி,
- மேற்கு மனனா பூநகரி ரோட்டு, தெற்கு பி டபிள்யூ டி ஓவ கியரின் வீடுகளும், லைன்களும், கிழக்கு முடிக்குரிய காணி
- குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவன வற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது
- (அ) காலம் 99 வருடங்கள்;
- (ஆ) வாடகை வருடம் ரூபா 4 00 30 வருடங்களுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்படும் இப்படி திருத்தியமைக்கப்படும் வாடகை ஏறக்கவே 30 வருடங்களுக்குள்ள வாடகையில் 50% மெல் கூடுதலாகாது,
- (இ) குத்தகையாளர், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து இரண்டு வருட காலத்துக்குள் மனனா அரசாங்க மாகாண அதிபர் திருப்பிப்படுமபடியாக அந்நிலத்தில் புலகையிலே சேகரிப்புக்கான கட்டிடங்களையும், குடிசைகளையும் மற்றும் கட்டிடங்களையும் நிறுவுதல் வேண்டும்
- (ஈ) குத்தகையாளர் அந்நிலத்தை புலகையிலே சேகரிப்பும், குடிசைகள் மற்றும் கட்டிடங்களும் ஸ்தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறெதற்கும் பயன்படுத்தக்கூடாது.

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் எனக்குக் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

கொழும்பு, 1957 ம் ஆண்டு மார்ச் 14 ந உ

டபிளயு டபிளயு ஜே மெண்டிலல், காணி அதிபருக்காக

கொழும்பு, 1957 ம் ஆண்டு மார்ச் 14 ந உ

(Published by Authority)

PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE	PAGE	
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents —		North Western Province	—
Western Province	—	North Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	405
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	413
North Central Province	—	Land Redemption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	414
Province of Sabaragamuwa	405	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains Notice to Revoke or Suspend Private Carriers' Permits under Regulation 12, &c

Land Sales by the Government Agents

PROVINCE OF SABARAGAMUWA

Ratnapura No 60—The Government Agent, Ratnapura District, will, on Thursday, April 25, 1957, at 10 30 a m, at Ratnapura Kacheheri, put up to auction or will otherwise dispose of, the under mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales One allotment of land situated in the Kadawata and Meda D R O's Division of the Ratnapura District

Preliminary plan No F V P 288 Village—Ellepola

Lot No	Name of Land	Name of Applicant	Description	Extent A. R P	Upset Price per acre Rs c
301N	Bogahamulahena	Controlling Viharadhipathi, Keththaramaya, Horakanuwela, Balangoda	Chena and Patana	1 0 37	75 0

Colombo, February 28, 1957

E K R ASERAPPA,
for Land Commissioner

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 83 OF 1957

Reference No L B 1753/J/E/1007

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, March 4, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Matara District, or other officer authorized by him	Lots 1, 2 and 3 in preliminary plan A 1,293	

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 84 OF 1957

Reference No LA 641/J/TW/691/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, March 4, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Jaffna District, or other officer authorized by him	Lots 9, 10 and 12 in preliminary plan A 1,969	

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 85 OF 1957

Reference No LA/A 66/J56 E443

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, March 4, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Galle District, or other officer authorized by him	Three contiguous allotments totalling in extent about 1 acre, out of the lands called Suriyagahawatta <i>alias</i> Harumanisgewatta and Welhwatta, situated in Bataduwa Village, Village Headman's Division of Bataduwa, D R O's Division of Four Gravets, Galle District, and bounded as follows — North by Galle Udugama P W D Road, East by approach road to school and temple, South by temple land, West by the land called Wedagewatta	

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 86 OF 1957

Reference No R/Q 155/J56 T521

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, March 9, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Colombo District, or other officer authorized by him	A portion, in extent about 32 63 peches, out of the land bearing assessment No 111/45, Kent Road, situated at Dematagoda, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows — North and south by remaining portions of the same land, East by Dematagoda Ela, West by Kent Road	

No LD 4964

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two allotments of land called Kotikambehena *alias* Bolegedara Hena, totalling in extent about 2 acres, situated in Nugaliyudda Village, Pata Hewaheta Division, Kandy District, and bounded as follows —

- (1) North by the land called Asseddumawatta claimed by W H M Heen Banda and others,
East by V C Road,
South and West by remaining portions of the same land
- (2) North by the land called Maha Udakumbura (Wanata) claimed by Appuhamy,
East by Ranke Ela,
South by remaining portion of the same land,
West by V C Road

Ref No J/56 E 405,
Colombo, February 22, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

No LD 4890

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of about 100 acres out of the land called Stroneyhurst Division of Orwell Estate, situated in Yatapiyangala Village, Galata Wasama, Uda Palata Division, Kandy District, and bounded as follows —

- North by remaining portion of the same land,
East by the land called Galta Estate (P P 5,157) and land called Atabage Estate (P P 4,067),
South by the land called Moragala *alias* Lesper Division of Galata Estate,
West by Mahaweli ganga

Ref No J/55 L501 (VE),
Colombo, February 7, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

No LA/A 16

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres, from the land called Muriswatta Division of Diviture Estate, situated in the village of Tanabaddegama, Village Headman's Division of Ethkandura, Gangaboda Pattu, Galle District, and bounded as follows —

North by lands called Alupattalewatta, Egodahawatta and Kendeaddarawatta
 East by P W D Road from Yakkatuwa to Talgaswala and remaining portion of the same land,
 South by land called Dolagawawatta and remaining portion of the same land,
 West by Road from Tanabaddegama to Agahya

Ref No J55 E345,
 Colombo, February 12, 1957

C P DE SILVA,
 Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

No LA/C 94

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Keller's Glen, in extent about 4 A 0 R 23 25 P, situated in Godakanda Village, Four Gravets, Galle District, and bounded as follows —

North by the land called Akkaragodagewatta,
 East by the lands called Karapitiyewatta and Kalawitugodella (in coconut),
 South by Hirumbure Karapitiya Road
 West by the lands called Watugalawatta, Walpolagewatta and by the private road from Garsten Hill

Ref No J 56 L 416,
 Colombo, February 20 1957

C P DE SILVA
 Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 70 feet by 35 feet, out of the land called Muttetuwwatta, situated at Denepitiya Village, Weligam Korale, Matara District, and bounded as follows —

North, east and west by the remaining portions of the same land,
 South by the Road from Weligama to Tehjjawila

Ref No J 56 L G 413—LB 2293,
 Colombo, February 6, 1957

C P DE SILVA,
 Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No Q B 207/AD/J 56 LG 126

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950 as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 4,032 Villages—Bellantara and Boralesgomuwa

Lot No	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R	P
1	Kanuketiya	Owta contains 1 coconut tree and 1 mango tree 10 years	Omattage John Perera and Omattage Wilfred Perera, both of Bellantara, Boralesgomuwa	0	0	25
2	Duwagekanuketiyekumbura	Paddy field	Korale Don John Arnes Appuhamy of Bellantara, Boralesgomuwa	0	1	15
3	Do	do	Mrs Eugene Gomes of Hill Street, Karagampitiya, Dehiwala, O David Perera, O Seditis Perera, O Edward Perera and M D Helenahamy, all of Bellantara, Boralesgomuwa	0	0	235
4	Do	do	Crown	0	0	10
5	Hikkandawala Oruma	do	Edwin Manchanayake and Podisingho Mancha nayake, both of Gangodawila, Nugegoda	0	1	19
6	Do	do	Wahala Tantarige James Perera of Dewalamulla, Boralesgomuwa	0	0	160
7	Do	do	Janasundera Mudiyanse Lage Don James, Hendrick & Lewis all of Lake Road, Boralesgomuwa	0	0	233
8	Delgahakumbura	do	D Dhammaloka Thero, High Priest of Neelam mahara, Boralesgomuwa	0	1	165
9	Siyambalagahawatta	Low jungle	A V Stave	0	0	10
Total				1	1	72

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on April 30, 1957, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 23, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
 Colombo, March 9, 1957

N B M SENEVIRATNE,
 Additional Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Ref No MA/AC/3286/55

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands, which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 4,091—Bambalapitiya, Ward No 28—Havelock Town, within the Municipal limits of Colombo, Colombo District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Premises bearing assessment Nos 76, 78, and 80, Bambalapitiya Road, 2, 4, 8, 10 and 12, Haig Road and part of premises bearing assessment No 14, Haig Road	Garden contains a tiled masonry boutique, 4 tiled masonry tenements, a tiled masonry latrine, part of a masonry wall, 3 papaw trees 5 years and 19 plantain bushes	S A James Perera of 253, Darley Road, Maradana, Colombo	0	0	18 50
2	Part of premises bearing assessment No 14, Haig Road	Part of garden (no cultivation) contains a ventilation shaft	Crown	0	0	1 64
Total				0	0	20 14

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Municipal Office, Colombo, on April 30, 1957, at 2 30 p m, and are hereby requested to notify me in writing (in duplicate) on or before April 25, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

Municipal Commissioner's Office,
Town Hall, Colombo, March 5, 1957

W GOPALLAWA,
Municipal Commissioner, and Acquiring Officer

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No L D 4962

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An allotment of land out of Castlereagh Estate, in extent 1A 3R 21 2P, situated in Summerville Village, Ambagamuwa Korale, Uda Bulathgama, Kandy District, and more particularly surveyed and described as lot 1 in preliminary plan No A 2,404

Name of claimant Messrs H W Amarasuriya Estates, Ltd, 49/17, Iceland Buildings, Colombo 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri, on April 29, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 22, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation, and the details of the computation of such amount

All deeds and documents in support of their interests in the land and the amount of compensation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, March 9 1957

D G L Mtsso,
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 4884

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Three allotments of land in extent 14 6 perches out of Springhill Estate, situated in Uda Peradeniya Village, Gangawata Korale, Kandy and Pata Hewaheta Division, Kandy District, and more particularly described as lots 4, 5 and 6 in preliminary plan No A 2,395 and claimed by Mr H A Sirisena, Springhill Estate, Kandy

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on May 2, 1957, at 11 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 26, 1957, the nature of their interests in the land the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interest in the land and amount of compensation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, March 4, 1957

V P A PERERA,
Assistant Government Agent

My No 3/40/47

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, the lands getting submerged under the Nalanda Oya Reservoir Scheme, to wit —

Supplement No 2 to F V F 83 Village—Porokaragama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
545	Kotaweherakumbura	Paddy field	Gurunnehelagedara Rajamarikkar of Elamalpotha, Wahakotte	1	0	34
546	Do	do	Ranasingha Araochige Mafford Ranasingha of Kirioruwa, Akuramboda, disputed by Pahalagedara Kalu Banda of Kirioruwa, Akuramboda	0	1	26
547	Pannikiyakumbura	Paddy field and paddy field (abandoned) contains 1 bamboo bush 20 years	Pihllegedara Bandirala Abeyasingha			
			Paddy field	1	3	8
		Paddy field (abandoned)		0	1	12
Total				2	0	20

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
548	Marakkalappallyekumbura	Paddy field and waste land contains 1 bamboo bush 10 years	Pihillegedara Menikrala Abeyasingha Paddy field Waste land	0	1	18 0 0 22
549	Do	Paddy field	Pihillegedara Nettikumarage Appuhami and Ranamukku Arachchilalage Ukkurala of Kirioruwa, Akuramboda	0	2	30
550	Do	do	Maha Arachchilalagedara Fodhami of Kirioruwa, Akuramboda	0	2	6
551	Do	do	Pihillegedara Menikrala Abeyasingha and Pihillegedara Appuhami	0	1	20
552	Do	Paddy field contains 1 bamboo bush 15 years	Pahalagedara Guruhami of Kirioruwa, Akuramboda	0	1	13
553	Do	Paddy field and threshing floor	Pihillegedara Nettikumarage Appuhami, disputed by Pahalagedara Kalu Banda of Kirioruwa, Akuramboda Paddy field Threshing floor	0	2	18 0 2 2 0 0 16
554	Oyadekekumburegodella and Oyadekekumbura	Waste land and paddy field	Gurunnehelagedara Muththalibu of Elamalpotha, Wahakotte Waste land Paddy field	0	1	26 0 1 2
555	Oyadekekumbura	Paddy field	Kaakaragedara Ukkurala, ditto Kalumenika, ditto Tikirimenika, and ditto Jayathurala	0	2	28 0 0 22
556	Do	do	Hewanawela Vidanelagedara Mammadu Thamby of Hewanawela, Wahakotte	0	1	17
557	Do	do	Gurunnehelagedara Rajamarikkar of Elamalpotha, Wahakotte	0	3	9
558	Do	do	Gurunnehelagedara Uduma Lebbe of Hewanawela, Wahakotte	0	1	23
559	Do	do	Kahawattegedara Ukku Banda	0	1	30
560	Do	do	Gurunnehelagedara Rajamarikkar of Elamalpotha, Wahakotte	0	1	10
561	Oyadekegodella	Waste land	Gurunnehelagedara Rajamarikkar of Elamalpotha, Wahakotte, Gurunnehelagedara Kaparu Lebbe of Hewanawela, Wahakotte, and Kahawattegedara Ukku Banda	0	0	17
562	Oyadekekumbura	Paddy field	Gurunnehelagedara Kaparu Lebbe of Hewanawela, Wahakotte	0	2	36
563	Wedurassewatta alias Oya dekekumburewatta	Garden contains 10 coconut trees 50 years, 1 jak tree 50 years, and 1 mee tree 40 years	Pahalagedara Panchirala and Pihillegedara Nettikumarage Appuhami	0	1	18
564	Wedurassewatta and Wadu resselanda	Garden contains 2 jak trees and 2 coconut trees 40 years, and waste land	Paluwattegedara Dingirimenika Garden Waste land	0	0	20 0 0 30
565	Wadurassewela	Paddy field	V P H Appuhami, Merchant, Matale	0	0	32
566	Do	do	Pahalagedara Kalu Banda of Kirioruwa, Akuramboda	0	1	0
568	Pallyehena	Chena	Ellepolegedara Banda of Teldeniya, disputed by Pihillegedara Nettikumarage Appuhami	1	1	1
569	Do	do	Ellepolegedara Banda of Teldeniya, disputed by Pihillegedara Nettikumarage Appuhami	0	0	20
570	Wadurasselanda	Part of garden (no cultivation)	Pihillegedara Nettikumarage Appuhami	0	0	26
571	Do	Garden contains 9 kappok trees 2-12 years, 1 mango tree 10 years, 5 lime trees 10 years, 2 orange trees 10 years, and 2 murunga trees 5 years	Pihillegedara Nettikumarage Appuhami	1	0	24
572	Wadurassewela	Paddy field	Pahalagedara Kalu Banda of Kirioruwa, Akuramboda	0	2	27
573	Do	do	Pihillegedara Hanthilakanona	0	0	32
574	Do	do	Pahalagedara Guruhami of Kirioruwa, Akuramboda	0	0	29
575	Do	do	Maragahawattegedara Mudiyanse of Kirioruwa, Akuramboda	0	1	14
576	Do	do	Guruwawattegedara Mudalihami	0	1	14
577	Do	do	Gurunnehelagedara Muththalibu of Elamalpotha, Wahakotte	0	0	30
578	Do	do	Porokaragama Pansala, Chief Trustee N Seelaratana Thero	0	0	25
579	Do	do	V P H Appuhami, Merchant, Matale	0	1	24
580	Do	do	Guruwawattegedara Panchirala	0	2	12
581	Do	do	Ranamukku Arachchilalage Ukkamma	0	1	4
582	Do	do	Maragahawattegedara Mudiyanse of Kirioruwa, Akuramboda	0	0	29
583	Do	do	Ranamukku Arachchilalage Dingiramma and Ranamukku Arachchilalage Karunaratna	0	1	9
584	Do	do	Weerasinghapatiranage Hendrick Appuhami of 143, Trincomalee Street, Matale	0	1	5
585	Do	Paddy field and waste land	Guruwawattegedara Mudalihami Paddy field Waste land	0	0	34 0 0 6

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
505	Egodawela	Paddy field	Executor of last will; late H D Gunasekara, H M Gunasekara, Principal, Waragoda, Government Senior School, Kelaniya	0	0	32
506	Do	do	Pahalagedara Panchirala, Gurunehelagedara Jai Labdeen, Gurunehelagedara Hammadu, all of Elamalpotha, Wahakotte	0	1	23
507	Do	do	S S Kanagasabai of Nagolla Road, Matale	0	2	7
508	Do	do	Unagahagedara Dingirumenika and Alutgedara Seyyadu Ahammadu of Namadagahawatta, Galewela	0	0	30
509	Egodawelapillawa	Garden contains 1 lunumidella tree 5 years, and 24 kapok trees 5 years	S S Kanagasabai of Nagolla Road, Matale, and Bogahagedara A John Rodrigo	0	3	13
510	Alupiyawawatta	Chena contains 22 kapok trees 10 years	C E Hulangamuwa, School Master of Hulan gamuwa, Matale	1	3	33
511	Kandagolleyaya	Chena	Pihillegedara Panchirala and ditto Appuhami	0	0	16
512	Pihillekumbura	Paddy field	Imbulandandawaluwe Dharmakeerthi (ex R M) of Palapatwela, Matale, and Hene gedara Ranhami of Kiroruwa, Akuramboda	0	3	11
513	Do	do	Gurunehelagedara Jai Labdeen and Gurunehelagedara Hammadu, both of Elamal potha Wahakotte	0	0	36
514	Do	do	Unagahagedara Dingirumenika and Alutgedara Seyyadu Ahammadu of Namadagahawatta, Galewela	0	0	37
515	Do	do	Imbulandanda Waluwe Dharmakeerthi (ex R M) of Palapatwela, Matale, and Hene gedara Ranhami of Kiroruwa, Akuramboda	0	2	22
516	Do	do	S M Cassim of Elamalpotha, Wahakotte	0	3	18
517	Hamadikottuwa	do	Pihillegedara Menikrala Abeyasingha	0	2	21
518	Pihillekumbura	do	Gurunehelagedara Jai Labdeen and Gurunehelagedara Hammadu, both of Elamalpotha, Wahakotte	1	0	15
519	Do	Paddy field and chena	Pihillegedara Dingiramma, disputed by Aluthgedara Seyyadu Ahammadu of Namadagahawatta, Galewela			
			Paddy field	A	R	P
			Chena	0	2	12
				0	0	9
				0	2	21
520	Aswaddumekumbura	do	Pihillegedara Menikrala Abeyasingha			
			Paddy field	A	R	P
			Chena	0	3	13
				0	0	8
				0	3	21
521	Aswaddumekumbura and Aswaddumehena	do				
			Paddy field	A	R	P
			Chena	0	0	32
				0	1	0
				0	1	32
523	Aswaddumekumbura	Paddy field	Executor of last will of late H D Gunasekara, H M Gunasekara, Principal, Waragoda Government Senior School, Kelaniya	0	3	9
524	Do	do	Pihillegedara Appuhami	0	1	9
525	Do	Paddy field contains 2 coconut trees 15 years	Hewahenpallage Amaradasa of 398, Trinco malee Street, Matale	0	1	31
526	Andiyakotuwwela	Paddy field and chena	Ranamukkuarachchilalagedara Dingiramma and Ranamukkuarachchilalagedara Karu naratne, both of Kiroruwa Akuramboda, and Pihillegedara Bandirala Abeyasingha and Pihillegedara Menikrala Abeyasingha			
			Paddy field	A	R	P
			Chena	3	1	22
				0	1	10
				3	2	32
527	Do	Paddy field and threshing floor	Pahalagedara Panchirala			
			Paddy field	A	R	P
			Threshing floor	0	3	11
				0	0	12
				0	3	23
528	Andiyakotuwwela	Paddy field	Porokaragama Pansala, Chief Trustee N Seelaratana Thero	0	1	38
529	Andiyakotuwwelapillewa	Chena contains 1 kapok tree 5 years	Pihillegedara Menikrala Abeyasingha	0	2	4
530	Dipitiyepillewa and Dipitiyekumbura	Chena and paddy field	Wilbert Perera of Dondandeniya, Matale			
			Chena	A	R	P
			Paddy field	0	3	8
				0	2	10
				1	1	18
532	Mallgeyayehena	Chena	Thalagahagedara Mutu Banda, ditto Ukku Banda and ditto Chandrapala	0	1	1
533	Do	do	Thalagahagedara Mutu Banda, ditto Ukku Banda, and ditto Chandrapala	1	1	34
534	Mallgeyaya	do	Pihillegedara Nettikummarage Appuhami and Nettikummarage Panchirala	1	3	38
535	Mallgeyayehena	do	Bogahagedara A John Rodrigo	1	3	33
536	Do	do	Wilbert Perera of Dondandeniya, Matale	1	3	10
537	Kirawanasallyekumbura	Paddy field contains 1 coconut tree 40 years, 1 kitul tree 10 years and chena	Badalagedara Isan Naide and Koralegedara Panchirala (ex V V), both of Demoda Oya, Nalanda			
			Paddy field	A	R	P
			Chena	1	2	12
				0	0	24
				1	2	36

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
538	Heerassepitriyakumbura and Heerassepitriyahena	Paddy field and chena	Kolongahamulatenna Tikiri Banda of Male pitiya, Naula			
			Paddy field	1	3	25
			Chena	1	0	13
				2	3	38
539	Malligeyayehena and Andriya kotuwewela	Chena contains 1 jak tree 12 years, 1 kaju tree 12 years, 5 lime trees 12 years, 34 kapok trees 12 years and paddy field contains 6 arecanut trees 30 years	Bogahagedara A John Rodrigo			
			Chena	3	3	21
			Paddy field	0	3	4
				4	2	25
540	Kotaweherekumbura and Kotaweherepillewa	Paddy field, chena and threshing floor	Gurunnehelagedara Rajamarikkar, Gurunnehelagedara Saldeen, Gurunnehelagedara De Beradeen and Thaibudeen, all of Elamal potha, Wahakotte			
			Paddy field	1	0	15
			Chena	0	1	24
			Threshing floor	0	0	11
				1	2	10
541	Kotaweherekumbura	Paddy field	Agalawattegedara Panchirala, ditto Ranhami, and ditto Kalu Banda	0	3	5
542	Do	do	Gurunnehelagedara Rajamarikkar of Elamal potha, Wahakotte	0	1	9
543	Do	do	Gurunnehelagedara Mustapa of Elamalpotha, Wahakotte	0	3	27
544	Kotaweherekumbura	do	Gurunnehelagedara Jai Labdeen Hammadu of Elamalpotha, Wahakotte	0	2	9
			Total	47	0	21

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at MT/Mananwatte Government School, on April 8, 1957, at 8 a m, and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests. Deeds, other documents relating to the claims should be produced at the inquiry.

The Kachcheri,
Matale, March 8, 1957

A RATNAM,
Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LD/LE 72

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition Amendment Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Name of Land Kottagahapatana—Lot 1 of P P A 2,397

Extent 7 acres 3 roods 2 perches

Situation In Katukitula Village, Ramboda Korale, Kotmale Division, Nuwara Eliya District, Central Province

Description Paddy field, patana and garden contains 28 jak, 17 mango, few plantain trees and lime trees 15 years, 9 temporary buildings, 1 permanent building and part of a temporary building

Claimants The Duff Estate Co, Ltd, Colombo Agents—Messrs George Steuart & Co, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri, on May 6 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 25 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Nuwara Eliya, February 25, 1957

TISSA DEVENDRA,
District Land Officer, Nuwara Eliya District

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LA 1088

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the lands to be acquired

Plan No I S P P 5

Lot No	Name of Lands	Description	Extent		
			A	R	P
259	Murasumoddaakadu	Bund, owita and paddy field	0	0	45
260	Do	Bund, and paddy field	0	0	35
261	Do	do	0	2	17
262	Do	Bund, irrigation channel and paddy field	0	0	187
263	Do	Bund, irrigation channel, owita paddy field (abandoned) and paddy field	0	2	114
264	Do	Irrigation channel, paddy field contains 4 coconut trees 15 years and 1 mango tree 10 years	0	1	58
265	Do	Bund and paddy field	0	0	362
266	Do	Irrigation channel bund contains 23 arecanut trees 15 years, 4 cotton trees 10 years, 1 margosa tree 20 years and 1 tamarind tree 20 years, paddy field contains 5 arecanuts 15 years and 3 cotton trees 10 years and garden contains 9 cotton trees 10 years 12 arecanuts 15 years, 7 teak trees 20 years, 4 t ak trees 10 years, 3 coconut trees 20 years 6 halmilla trees 10 years 3 jak trees 20 years, 3 orange trees 7 years, and 14 mango trees (growing wild in an abandoned nursery) 12 years	0	2	348
267	Do	Bund and paddy field	0	0	04
263	Do	Irrigation channel bund and paddy field	0	0	20
			2	1	390

Lot No	Names, Addresses of Owners
259	Crown and S Kandiah of Rasavin Thotam, Jaffna
260	Crown and V Ponnuchamy, Assistant Registrar of Co operative Societies, Vavuniya
261	S Kandiah of Rasavin Thotam, Jaffna
262	V Ponnuchamy, Assistant Registrar of Co operative Societies, Vavuniya
263	Do
264	Amurtharatnam, w/o A Nagalingam, Karanagar West, Karanagar
265	Ambalavanar Kathuravelu, Karanagar West, Karanagar
266	Mr & Mrs Thujagarajah Balasubramaniam Sivan, Temple, Point Pedro
267	Crown
268	Crown

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Jaffna, on April 22, 1957, at 11 o'clock, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 7, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Jaffna, March 1, 1957

W. PATHMANATHAN,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LM 5530

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by land acquisition (Amendment) Act, No 39 of 1954 that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 860 Villages—Mattamagoda and Erabuduwala

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Nugagahamulahena <i>alias</i> Nugã gahamulahenewatta	17 coconut trees and channel	W Podisingho of Mattamagoda	0	1	5 2
2	Potukumburewatta	16 coconut trees and channel	W Dingiri Appuhamy, and W Wimalawathie Wickramaratna, both of Mattamagoda	0	1	10 2
3	Migahawatta	7 coconut trees and channel	D Hawadi Veda and H M D Kalumenika, both of Mattamagoda	0	0	18 1
4	Kurugahawitawatta	2 coconut trees, 1 arecanut tree and channel	H D Kirisanda of Mattamagoda	0	0	10 3
5	Do	3 coconut trees and channel	D D Ukkuwa of Mattamagoda	0	0	3 4
6	Medakotuwa	2 coconut trees, 3 coconut plants, 1 mango tree, 2 jak trees and channel	H D Unga, and H D Mohotiya, both of Mattamagoda	0	0	6 4
7	Kurugahawitawatta	3 coconut trees, 1 jak tree, 1 arecanut tree, 1 lunumidella tree and channel	K Laminduwa and K Babaya, both of Mattamagoda	0	0	11 0
8	Kongahamulakurahanhenewatta	2 coconut trees, 4 arecanut trees and channel	D Hawadi Veda and W P Lassa ma, both of Mattamagoda	0	0	8 6
9	Buluwepuranawatta	1 coconut tree, 1 jak tree, 4 arecanut trees and channel	Hewayalage Peda, ditto Hapuwa, and ditto Puncha, all of Mattamagoda	0	0	25 9
10	Buluwepuranakumbura	Paddy field and channel	K A D Appuhamy of Punahela	0	0	8 7
11	Buluwepuranawatta	6 coconut trees, 9 rubber trees, 4 arecanut trees, 1 kaju tree and channel	do	0	0	10 4
12	Medakandewatta	12 coconut trees, 22 arecanut trees, 2 rubber trees, 4 jak trees, 1 mee tree and channel	Hewayalage Ukkinda of Mattamagoda	0	0	35 2
13	Heeelpela Assedduma	Paddy field and channel	Hewayalage Suratha of Mattamagoda	0	0	9 6
14	Medakandewatta	5 coconut trees, 5 arecanut trees and channel	Hewayalage Rankira of Mattamagoda	0	0	27 8
15	Gale Assedduma	Paddy filed and channel	D Hawadi Veda of Kannattota	0	0	17 3
16	Kalangahamula Assedduma	Paddy field and channel	Hewayalage Puncha of Mattamagoda	0	0	9 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ruwanwella Circuit Bungalow on May 7, 1957, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 30, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kegalla, March 2, 1957

D ALUWIHARE,
Government Agent

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS
OM/G 1344

NOTICE is hereby given that the Government Agent, Galle District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance No 19 of 1935, at 9 30 a.m. on April 27, 1957, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

March 8, 1957,

W W J MENDIS,
for Land Commissioner

Particulars of Land to be dealt with

Lot No	Name of Permit holder or Applicant	Extent		
		A	R	P
715	Plan No 484 Village—Humduma	20	3	20
	Wijesakera Don Simon Abeygunewardena			
2T	Plan No 489 Village—Talangalla	10	0	22
	Mrs Mohamed Noor Najeema			
224	Plan No 489 Village—Talangalla	5	0	7
	Usuma Lebbe Marikar Abdul Majeed			
81	Plan No 479 Village—Neluwa	4	1	13
	Delwakkada Liyanage Sumathipala Jayawardena			
84	Plan No 479 Village—Neluwa	4	1	1
	Don Hemapala Wijeyeratne			
299	Plan No 493 Village—Tawalama	1	3	37
	Munadeniya Manage James Appuhamy			

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Kegalla, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 9.30 a.m. on March 29, 1957, at the Kegalla Kachcheri, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.
3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.
4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Kegalla.

Colombo, March 8, 1957.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.**Particulars of lands referred to above**

L. O's No.	Lot	Plan No.	Name of Permit-holder or Applicant	Extent		
				A.	R.	P.
LRO/APL 5892	1	P. P. A 745	K. Kirisanga, Nape, Nelundeniya	0	3	20.
5801	1 and 5	P. P. A 767	D. V. P. W. Jayasinghe, Nelundeniya	0	3	4.8
2772	85	Sup. No. 1 to F. V. P. 138	S. M. Ukku Banda, Udagaladeniya, c/o Udagaladeniya School, Rambukkana	1	3	7

Miscellaneous Land Notices

LS. 3617.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Shell Company of Ceylon, Ltd., Colombo, has applied for a lease of two pieces of Crown land, aggregating about 5.65 perches in extent, comprised of lot 213 and part of lot 214 in F. T. S. PP 15—Grand Bazaar and situated in Mannar Town, for the establishment of a diesel and lubricating service station.

2. The land applied for adjoins other land which has been leased to the Company as a site for a combined filling station for the distribution of petrol and kerosene oil. That land has been entirely utilized for the purposes for which it was leased. The land applied for is not required for any Government or Urban purposes. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others.

- (a) The land will be leased for a term expiring on the same date as the lease of the land immediately adjoining, i.e., September 30, 1967;
- (b) Premium: Rs. 200;
- (c) Rent: Rs. 52.50 per annum;
- (d) The lessee shall, within one year from the commencement of the lease, erect on the land a diesel and lubricating service station to the satisfaction of the Government Agent, Mannar;
- (e) the lessee shall use the land as a site for diesel and lubricating service station and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 14, 1957.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

LS. 3871.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Perunkali Mantai Co-operative Cigarette Tobacco Growers Society, Ltd., Pallamadu, Vidattativu, has applied for a lease of $\frac{1}{4}$ acre of Crown land, situated at Pallamadu, Mantai Division, Mannar District, for constructing thereon, barns, sheds and buildings for tobacco curing.

2. The land applied for is available and is bounded as follows:—

North: Land of Abdulrahiman Seiyadumohamadu;
West: Mannar Poonakary Road;
South: P. W. D. Overseer's quarters and lines;
East: Crown land.

It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others:—

- (a) Term: 99 years;
- (b) Rent: Rs. 4 per annum subject to revision every 30 years provided the revised rent shall not exceed the rent for the preceding period of 30 years by more than 50 per cent.;
- (c) The lessee shall, within 2 years from the commencement of the lease erect the barns, sheds and buildings on the land to the satisfaction of the Government Agent, Mannar;
- (d) The lessee shall use the land as a site for barns, sheds and buildings in connection with tobacco curing and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 14, 1957.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

LS. 3671.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs. Meera Usse Lekamalage Uduma Lebbege Ahamadu Lebbe, Meera Usse Lekamalage Yasin Lebbe, Weerasekera Bamunu Mudiyansele Punchi Mudalihamy all of Rembewa, trustees of the Rural Development Society, Rembewa, have applied for a lease of Crown land about $\frac{1}{4}$ acre in extent, from lot 2 in F. V. P. 1754, situated in the village of Rembewa in Dewameddi Hat Pattu, Kurunegala District, for the purpose of constructing a meeting hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 5 years;
- (b) Rent: Cents 50 per annum;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect on the land a meeting hall to the satisfaction of the Government Agent, Kurunegala;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 14, 1957.

W. W. J. MENDIS,
for Land Commissioner.